




ଓର୍ଣ୍ହଲୁଗୁ ଶାନ୍ତିକାର ବାଲ୍ଜମାନ୍ଦ୍ୟ କେତୋଳିଙ୍କରିତ ବିଳାକ୍ଷକମ୍

ଇମଗମ ଅପ୍ର ଜୀଆଂପର୍ ଅତ୍ଥବାଗାହୀ

عَقِيْدَةُ أَهْلِ السُّنَّةِ وَالْجَمَاَةِ

تأليف: الإمام أبي جعفر الطحاوي رحمه الله



About This Book

Name of the Book : அஹ்ரலுல் ஸான்னா வல்ஜூமா ஆகு
கொள்கை விளக்கம்

Name in Arabic : عَقِيْدَةُ أَهْلِ السُّنَّةِ وَالْجَمَعَةِ

Author : Imam ABU JA'FAR Atthahawi

Translator : OMAR SHERIFF IBNU ABDUS SALAM

Language : Tamil

Date of Publication : November 2007

Edition : 2nd (March 2020)

Total Pages : 56

Copies : 2000

Ref. No. : DH-TML 2025

Printed by : Patel Graphics, Chennai - 6.

HADIYAH: RS. 40/-

Published by:



DARUL HUDA

QUALITY ISLAMIC BOOK PUBLISHERS

211 (102), 1st Floor, Linghi Street, Mannady, Chennai-1.

Phone : +91-44-25247866 | darulhuda.chennai@gmail.com
Mobile : +91-98401 74121 | www.darulhuda.net

பொருளடக்கம்

பாடம் 1	அல்லாஹ்	13
பாடம் 2	அல்லாஹ்வின் பெயர்களும் தன்மைகளும்	14
பாடம் 3	அல்லாஹ்வின் வல்லமை	17
பாடம் 4	அல்லாஹ்வின் தூதர்	19
பாடம் 5	அல்குர்-ஆழன்	20
பாடம் 6	அல்லாஹ்வைப் பார்ப்பது	22
பாடம் 7	அல்லாஹ்வின் தன்மைகளை அறியும் முறை	22
பாடம் 8	நபி அவர்களின் சிறப்புகள்	26
பாடம் 9	அல்லாஹ்வின் ஓப்பந்தம்	27
பாடம் 10	அல்லாஹ்வின் விதி	27
பாடம் 11	லவ்ஹ் மற்றும் கலம்	30
பாடம் 12	அல்லாஹ்வுடைய அர்ஷி	33
பாடம் 13	அல்லாஹ்வின் செயல்கள்	34
பாடம் 14	இறை நம்பிக்கையின் அம்சங்கள்	34
பாடம் 15	முஸ்லிம்களை ஏற்றுக் கொள்வது	35
பாடம் 16	தர்க்கம் செய்தல் கூடாது	35
பாடம் 17	நல்லவர்கள் மற்றும் பாவிகள்	36
பாடம் 18	காஃபிராகுதல்	37
பாடம் 19	ஈமானின் படித்தரங்கள்	38
பாடம் 20	பாவிகளின் நிலை	39
பாடம் 21	ஒற்றுமையாக இருப்பது	41
பாடம் 22	அஹ்லுஸ் ஸுன்னாவின் நிலைபாடு	42
பாடம் 23	மறைவை நம்புவது	44
பாடம் 24	மறுமை வாழ்க்கை	45
பாடம் 25	மனிதனும் விதியும்	46
பாடம் 26	அல்லாஹ்வின் தன்மைகளும் செயல்களும் ஓப்பற்றவை	49
பாடம் 27	நபித் தோழர்கள்	50
பாடம் 28	கிலாஃபத்	50
பாடம் 29	பத்து தோழர்கள்	51
பாடம் 30	நபித் தோழர்கள் மற்றும் நல்லோர் விஷயத்தில் நமது நிலைபாடு	52
பாடம் 31	மறுமையின் அடையாளங்கள்	53
பாடம் 32	மார்க்கத்திற்கு முரண்பட்டவர்கள் விஷயத்தில் நமது நிலைபாடு	54

பதிப்புரை

எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது ﷺ அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின்பற்றும் அனைவருக்கும் உண்டாக்ட்டும்.

இமாம் அடு ஜாஃபர் தஹாவி ﷺ அவர்கள் கொள்கை சம்பந்தமாக தொகுத்த இந்த சிறு நூலை நாங்கள் வெளியிடுவதற்கு அல்லாஹ் அருள்புரிந்தான்.

உண்மையான கொள்கைகளின் சுருக்கம் மிகத் தெளிவான வாசகங்கள் மூலமாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

அஹ்லுஸ் ஸான்னா வல் ஜமாஆ உடைய உண்மையான கொள்கைகளையும் அடிப்படைகளையும் கற்க விரும்புகின்ற மக்களுக்கு இந்நூல் மிக முக்கியமான ஒன்றாகும். தாங்களும் இதை படித்து பயன்பெறுவதோடு எல்லா மக்களுக்கும் இந்நூலை அறிமுகப்படுத்தி நன்மைகளை பெறுமாறு அன்போடு கோருகிறோம்.

அல்லாஹ்வே! எங்களிடமிருந்து இதை ஏற்றுக் கொள்வாயாக! மேலும், இஸ்லாமிய கல்வி நூல்களை அதிகம் வெளியிடுவதற்கு உதவுவாயாக! அல்லாஹ்வே! நீதான் நன்கு செவியறுபவன், பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவன்.

உரு முரீப் அப்துஸ் ஸலாத்
குர்ஆன், சன்னா பணியாளன்
தாருல் ஹாதா, சென்னை 600001.

தாருல் ஹாதா ஓர் அறிமுகம்

என்னவும் புகழும் அகிலவங்களின் இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது ﷺ அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின்பற்றும் அனைவருக்கும் உண்டாக்கட்டும்.

இஸ்லாமியச் சகோதர சகோதரிகளே!

அல்லாஹு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹா

தாருல் ஹாதா அறிமுகத்தின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறோம். இதில் தாருல் ஹாதாவின் நோக்கத்தையும் அதன் பணிகளையும் விவரிப்பதுடன் அதன் இன்றைய தேவையையும் தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.

அல்லாஹுதஆலா கூறுகிறான்: “இறை நம்பிக்கையுடைய ஆண்களும், இறை நம்பிக்கையுடைய பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தொண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, (மார்க்க வரி) ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹுவுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள். இத்தகையோருக்கு வெகு விரைவில் அல்லாஹு அருள்புரிவான்...”

(அல்குர்ஆன் 9 : 71)

மேலும், அல்லாஹுதஆலா கூறுகிறான்: (நம்பிக்கையாளர்களே!)

உங்களில் ஒரு சூட்டத்தார் மனிதர்களைச் சிறந்ததின் பக்கம் அழைத்து, நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களில் இருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கட்டும். இத்தகையவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அல்குர் ஆன் 3 : 104)

நபி அவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் யாராவது ஒரு தவறைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அது இயலாவிட்டால் தனது நாவால் மாற்றட்டும். அதுவும் இயலாவிட்டால் உள்ளத்தால் (வெறுத்து விலகி விட்டடும்). இது ஈமானின் குறைந்தபட்ச அளவாகும். (ஸஹீஹால் புகாரி)

மேலும் நபி கூறுகிறார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் தங்களிடையே நேசங்கொள்வதற்கும், கருணை காட்டுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் உதாரணம் ஓர் உடலைப் போல! உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டால் அனைத்து உறுப்புகளும் காய்ச்சல் மற்றும் தூக்கமின்மையால் முறையிடுகின்றன. (ஸஹீஹால் புகாரி)

இன்று நமது சமுதாயத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை பெரும் பாலோர் சரியான மார்க்க ஞானத்திற்கும் முறையான வழிகாட்டலுக்கும் அதிகம் தேவையுள்ளவர்களாக இருப்பதை பார்க்கிறோம். ஆகவே, மேற் கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி மொழிகளுக்கிணங்க சமுதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபடுவது மார்க்கக் கடமை என்பதை உணர்ந்து, அல்குர்ஆன் மற்றும் நபி வழியின் அடிப்படையில் அந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறைப்பொருத்தத்தை அடைய வேண்டும் என்ற தூய எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் தாருல் ஹாதா.

பணிகளும் தொண்டுகளும்:

அழைத்தல்:

இதுவே இஸ்லாமின் அடிப்படையாகும். உலகில் இப்பணி இறைத் தூதர்கள் வாயிலாக நிலை நிறுத்தப்பட்டது. இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களுடைய சமுதாயத்தினர் அனைவரின் மீதும் இப்பணி கடமையாக்கப்பட்டது. மேன்மைமிகு குர்ஆனும், சிறப்புமிகு நபி மொழியும் இதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்துகின்றன. இதற்கிணங்க இயன்ற அளவு அனைத்து வழிகளிலும் மனித சமுதாயத்திற்கு

இஸ்லாமை அறிமுகப்படுத்துவதும், அதன் உயர்வுகளை விளங்கச் செய்வதும் தாருல் ஹாதாவின் தலையாயப் பணியாகும்.

கற்பித்தல்:

இஸ்லாமை அறிய விரும்பும் சிறுவர்கள், வாலிபர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் மேன்மைமிகு குர்ஆன், சிறப்புமிகு நபிமொழிகளை அவரவர் தகுதிக்கேற்ப கற்றுத் தருவது தாருல் ஹாதாவின் இரண்டாவது முக்கிய பணியாகும்.

நூல் வெளியிடுதல்:

மேன்மைமிகு குர்ஆன், சிறப்புமிகு நபிமொழி இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பேரரிஞர்களால் அரபி மொழியில் எழுதப்பட்ட நூல்களை தமிழிலும் ஏனைய உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்து, அந்நூல்களைச் சலுகை விலையில் மக்களுக்கு வழங்குவது தாருல் ஹாதாவின் மூன்றாவது சிறப்புப் பணியாகும்.

உதவுதல்:

அல்லாஹு தஆலாவே அனைவரின் தேவைகள், துன்பங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்பவன். மிகப்பெரிய வள்ளலாகிய அல்லாஹு தன் சார்பாக உலகில் ஏழை, எளியோர், நலிந்தோர் ஆகியோரின் துயர் துடைக்கும் வள்ளல் பெருமக்களுக்கு பெரும் வெகுமதிகளை ஈருலகிலும் வழங்குவதாக வாக்களித்துள்ளான். பிறர் துன்பங்களில் பங்கெடுப்பது. பிறர் தேவைகளை நிறைவேற்ற இயன்ற வரை உதவுவது முஸ்லிம்களுடைய அடிப்படைப் பண்புகளாகும். இவ்வுன்னதப் பணிக்காக பைத்துல்மால் (பொது நிதி) ஏற்பாடு செய்து இரக்கச் சிந்தையும், மார்க்கப்பற்றும் கொண்ட வள்ளல் பெருமக்களிடமிருந்து கடமையான, உபரியான தர்மங்களைப் பெற்று தேவையுடையோருக்கு உதவுதல் தாருல் ஹாதாவின் நான்காவது பணியாகும்.

மேற்கூறிய பணிகளைத் தவிர, இஸ்லாம் முழுமையாக ஓவ்வொருவரின் வாழ்விலும் வரவேண்டும் என்பதற்காகவும், மனிதச் சமுதாயங்களுக்குள் நல்லுறவும், அன்பும், கருணையும், சமூக புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இயன்றவரை அல்லாஹுவுக்காக தொண்டாற்ற வேண்டும் என்பது தாருல் ஹாதாவின் குறிக்கோளாகும்.

இப்பணிகள் அனைத்தும் தொய்வின்றி தொடர்ந்து சிறப்பாக, திறம்பட

நடைபெறவும். அவற்றை அல்லாஹ் அங்கீகரிக்கவும் தாங்கள் துஆு செய்யும்படி அன்டுள் கேட்டுக் கொள்வதுடன் தங்களால் இயன்றவரை இப்பணிகளில் பங்கு பெறவும் அழைக்கிறோம்.

பேராற்றலுடைய அல்லாஹ்-விடமே உதவி தேடுகிறோம்! அவனையே முன்னோக்கி நிற்கிறோம்!

உங்களால் முடிந்த உதவிகளை அல்லாஹ்-வின் பொருத்தம் நாடி தந்துதவுங்கள்.

நன்மையான காரியங்களில் எவற்றை நீங்கள் உங்களுக்காக (மரணம் வருவதற்கு) முன்னதாகவே செய்து கொள்கிறீர்களோ அவற்றை அல்லாஹ்-விடத்தில் மிகச் சிறந்ததாகவும், மகத்தான் கூலியாகவும் பெற்றுக் கொள்வீர்கள். (அல்குர்-ஆன் 73 : 20)
அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

ஆசிரியர் அறிமுகம்

பெயர்	: அஹ்மது
தந்தை	: முஹம்மது
பாட்டனார்	: ஸலாமா இப்னு அப்துல் மலிக்
குடும்பம்	: அஸ்து
வம்சம்	: கஹ்தான்
ஊர்	: தஹரா
நாடு	: எகிப்து
பிறப்பு	: ஹிங்கி 239
இறப்பு	: ஹிங்கி 321

இவர்களை இமாம் அடு ஜஹாஃபர் அத்தஹாவீ என்று அழைக்கப்படும். இவர்களின் தாய், தந்தை மற்றும் தாய் மாமனான இஸ்மாயில் இப்னு யஹ்யா முஸ்லீ ஆகியோர் பெரும் அறிஞர்களாக விளங்கினார்கள்.

இமாம் அவர்கள் ஹதீஸ் கலை வல்லுநராகவும் ஃபிக்ஹா கலை அறிஞராகவும் ஹதீஸ்களை அறிவிப்பதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, நம்பத் தகுந்த அறிவிப்பாளராகவும் விளங்கினார்கள். அனைத்துத் தரப்பு அறிஞர்களும் இமாமைக் கண்ணியப்படுத்தினார்கள்.

இமாம் அடு ஹனீஃபாவின் (ரஹ்) ஆய்வுகளை அதிகம் அறிந்தவராகவும் ஏனைய அறிஞர்களின் ஆய்வுகளை கற்றுத் தேர்ந்தவராகவும் ஃபிக்ஹா, ஹதீஸ் அல்லாத மற்ற கல்விகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இமாம் தஹாவீ விளங்கினார்கள்.

இமாம் அவர்கள் ஏறத்தாழ நாற்பது நூல்கள் எழுதியுள்ளார்கள். அவற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவை.

1. சுனன் அஷ்ஷாஃபியீ
2. ஷர்வ் மஆனீ அல்ஆஸார்
3. ஷர்வ் முஷ்கில் அல்ஆஸார்

நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, சத்தியத்தைப் பகிரங்கப்படுத்துவது, துணிந்து சத்தியத்தை ஏற்றுக் கொள்வது, இது விவெயத்தில் தம் ஆசிரியர்களையோ ஆட்சியாளர்களையோ, சமகாலத்து அறிஞர்களையோ பொருட்படுத்தாமல் இருப்பது ஆகியவை இமாம் அவர்களின் சிறப்புப் பண்பாகும்.

இமாம் அவர்களின் இந்நாலை கல்விமான்கள் அனைவரும் அங்கீகரித்துள்ளனர்.

அல்லாஹ் இமாம் தஹாவீ (ரஹ்) அவர்களுக்கு அருள்புரிவானாக! அவர்களின் இருப்பிடத்தை சொர்க்கத்தில் ஆக்குவானாக! அவர்களையும் நம்மையும் நல்லோரில் சேர்ப்பானாக! ஆமீன்!!

வல்லும்து வில்லாஹி ரப்பில் ஆலமீன்.

فَالْيَوْمَ لِلَّهِ عَلِيٌّ وَلَا يُغَيِّرُ كُلُّ شَيْءٍ

... وَتَفَرَّقُ أَهْلِي
عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مَلَّةً
كُلُّهُمْ فِي النَّارِ
إِلَّا مُلْتَهَا وَاحِدَةٌ
قال : مَنْ هُنَّ يَا رَسُولَ اللَّهِ ؟ قال :
مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي

رَوَاهُ التَّرمِذِيُّ وَحَسَنَ الْأَلْبَانِيُّ

எனது உம்மத் 73 கூட்டங்களாக பிரிவார்கள். அவர்கள் அனைவரும் நரகில் செல்வார்கள். ஒரே ஒரு கூட்டத்தைத் தவிர! என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் வின் தூதரே! அவர்கள் யார் என்று தோழர்கள் கேட்டார்கள். நானும் எனது தோழர்களும் இருக்கின்ற கொள்கையில் இருப்பவர்கள்தான் அவர்கள் என்று நபி ﷺ அவர்கள் பதில் கூறினார்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قَالَ الْعَلَّامَةُ حُجَّةُ الْإِسْلَامُ أَبُو جَعْفَرٍ الْطَّحاوِي بِمِصْرَ رَحْمَهُ اللَّهُ هَذَا
ذِكْرُ بَيَانِ عَقِيْدَةِ أَهْلِ السُّنَّةِ وَالْجَمَاْعَةِ عَلَى مَذَهَبِ فُقَهَاءِ الْمِلَّةِ
أَيِّ حَنِيفَةَ النُّعْمَانِ بْنِ ثَابِتِ الْكُوفِيِّ وَأَيِّ يُوسُفَ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ
الْأَنْصَارِيِّ وَأَيِّ عَبْدِ اللَّهِ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الشَّيْبَانِيِّ رِضْوَانُ اللَّهِ
عَلَيْهِمْ أَجْمَعِينَ وَمَا يَعْتَقِدُونَ مِنْ أُصُولِ الدِّينِ وَيَدِينُونَ بِهِ رَبَّ
الْعَالَمِينَ.

எகிப்து தேசத்தில் வாழ்ந்த பேரறிஞர், இஸ்லாமின் ஆதாரம் அடு
ஜஃபர் அல்வர்ராக் அத்தஹாவி ரஹிமஹால்லாஹ் கூறுகிறார்கள்: இம்மார்க்கத்தின் சட்ட வல்லுநர்களான அடு ஹனீஃபா நுஃமான் இப்னு ஸாபித் அல்கூஃபி, அடு யூசஃப் யாகூப் இப்னு இப்ராஹீம் அல்அன்சாரி, மற்றும் அடு அப்தில்லாஹ் முஹம்மது இப்னு அல்ஹாசன் அஷ்ஷைபானி (இஸ்வானுல்லாஹி அலைஹிம்-அல்லாஹ்வின் பொருத்தம் அவர்கள் மீது இறங்கட்டும்) ஆகியோரின் மத்துப் - சட்ட ஆய்வுப்படி, சன்னா எனப்படும் நபிவழி மற்றும் ஜமாஆ என்றமூக்கப்படுகின்ற நபித்தோழர்களைப் பின்பற்றுவோர் கடைப்பிடிக்கின்ற கொள்கையின் விளக்கத்தையும், மார்க்கத்தின் அடிப்படைகளில் அவர்கள் எதை கொள்கையாக பின்பற்றுகின்றார்களோ அதன் விளக்கத்தையும், அகிலத்தின் இறைவனை வணங்குவதற்கு மார்க்கமாக அவர்கள் எதை ஏற்றுக் கொள்கின்றார்களோ அதன் விளக்கத்தையும் கூறுவதுதான் இந்நால்.

பாடம் 1

அல்லாஹ்

نَقُولُ فِي تَوْحِيدِ اللَّهِ مُعْتَقِدِينَ بِتَوْفِيقِ اللَّهِ

அல்லாஹ்-வுடைய அருளால், அல்லாஹ்-வின் தவ்வீது குறித்து நாங்கள் சொல்கிறோம். நாங்கள் சொல்வதைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

إِنَّ اللَّهَ وَاحِدٌ لَا شَرِيكَ لَهُ.

1. நிச்சயமாக அல்லாஹ் ஒருவன்; அவனுக்கு இனை அறவே இல்லை.

وَلَا شَيْءٌ مِثْلُهُ.

2. அவனைப் போன்று எதுவும் அறவே இல்லை.

وَلَا شَيْءٌ يُعْجِزُهُ.

3. அவனை பலவீனப்படுத்தக்கூடியது எதுவும் அறவே இல்லை.

وَلَا إِلَهَ غَيْرُهُ.

4. அவனை அன்றி வணங்கத் தகுதியானவன் எவனும் (எதுவும்) அறவே இல்லை.

அல்லாஹின் பெயர்களும் தன்மைகளும்

قَدِيمٌ بِلَا إِنْتِدَاعٍ دَائِمٌ بِلَا إِنْتِهَاءٍ.

5. அவன் என்றும் இருந்தவன்; அவனுக்குத் தொடக்கம் இல்லை. அவன் என்றும் இருப்பவன்; அவனுக்கு முடிவு இல்லை.

لَا يَفْتَنُ وَلَا يُبَدِّلُ.

6. அவன் அழிய மாட்டான். அவன் இல்லாமல் போக மாட்டான்.

وَلَا يَكُونُ إِلَّا مَا يُرِيدُ.

7. அவன் நாடுவதைத் தவிர (அகிலத்தில் எதுவும்) ஆகாது (நடக்காது).

لَا تَبْلُغُهُ الْأَوْهَامُ وَلَا تُذْرِكُهُ الْأَفْهَامُ.

8. கற்பனைகள் அவனை அடைய (முடியாது). அறிவுகள் அவனைச் சூழ்ந்தறிய (முடியாது).

وَلَا يُشِيهُ الْأَنَامَ.

9. அவன் படைப்புகளுக்கு ஒப்பாக மாட்டான்.

حَيٌّ لَا يَمُوتُ قَيْوٌ لَا يَنَمُ.

10. அவன் என்றும் உயிருள்ளவன், மரணிக்க மாட்டான்; பிறரின் உதவியின்றி என்றும் நிலையானவன், உறங்க மாட்டான்.

خَالِقٌ بِلَا حَاجَةٍ رَازِقٌ بِلَا مُؤْنَةٍ.

11. படைப்பாளன்; படைப்பாளினங்களின் தேவையற்றவன்; உணவளிப்பவன். அவனுக்கு அதில் செலவும் சிரமமும்) ஏதும் இல்லை.

مُمِيتٌ بِلَا مَخَافَةٍ بَاعِثٌ بِلَا مَشَقَّةٍ

12. மரணிக்கச் செய்யவன்; அதில் அவனுக்கு பயம் ஏதும் இல்லை. (படைப்புகளை) மீண்டும் எழுப்புபவன்; அதில் அவனுக்கு ஏதும் சிரமம் இல்லை.

مَا زَالَ بِصِفَاتِهِ قَدِيمًا قَبْلَ خَلْقِهِ

13. படைப்புகளைப் படைப்பதற்கு முன்பிருந்தே அவனுடைய தன்மைகளுடன் அவன் நீடித்திருந்தான்.

لَمْ يَرَدْ بِكَوْنِهِمْ شَيْئًا لَمْ يَكُنْ قَبْلَهُمْ مِنْ صِفَتِهِ

14. படைப்புகள் உருவாகியதால் அவனுடைய தன்மைகளில் (முன்னர்) இல்லாத எதுவும் அவனிடம் அதிகமாகி விடவில்லை.

وَكَمَا كَانَ بِصِفَاتِهِ أَرْلَيَا كَذِلِكَ لَا يَرَأُ عَلَيْهَا أَبْدِيَّا.

15. அவன் தன்னுடைய தன்மைகளுடன் என்றென்றும் இருந்ததுபோன்று அவற்றுடன் எப்போதும் நீடித்திருப்பான்.

**لَيْسَ مِنْ دُخْلَقَ الْخَلْقِ اسْتَفَادَ اسْمَ الْحَالِقِ
وَلَا يَإِحْدَاثِ الْبَرِيَّةِ اسْتَفَادَ اسْمَ الْبَارِيِّ.**

16. படைப்புகளைப் படைத்ததால், (خالق) காலிக் ‘படைப்பாளன்’ என்ற பெயரை அவன் பெறவில்லை. இப்பிரபஞ்சத்தை உருவாக்கினான்

என்பதால் பாரி) ‘உருவாக்குபவன்’ என்ற பெயரை அவன் பெறவில்லை.

لَهُ مَعْنَى الرُّبُوبيَّةِ وَلَا مَرْبُوبٌ وَمَعْنَى الْخَالِقِ وَلَا مَخْلُوقٌ.

17. பரிபாலிக்கப்படுகின்ற எதுவும் இல்லாமலும் அவனுக்குப் பரிபாலிக்கும் தன்மையான ‘ரُبُوبِيَّةٌ رُبُوبِيَّةٌ’ உண்டு. படைக்கப் பட்டவை ஏதும் இல்லாமலும் அவனுக்கு ‘படைப்பாளன்’ (خالق) காலிக்) என்ற தன்மை உண்டு.

**وَكَمَا أَنَّهُ مُحْيٰ الْمَوْتَىٰ بَعْدَمَا أَحْيَا اسْتَحَقَ هَذَا الِاسْمَ قَبْلَ إِحْيَا إِنْتَهُمْ
كَذِلِكَ اسْتَحَقَ اسْمَ الْخَالِقِ قَبْلَ إِنْشَاهُهُمْ.**

18. இறந்தவர்களை உயிர்ப்பித்த பிறகு அவனுக்கு ‘مُحْيٰ الْمَوْتَىٰ’ முஹ்யில் மவ்தா’ (இறந்தவர்களை உயிர்ப்பிப்பவன்) என்று கூறப்படுவது போலவே படைப்புகளை உயிர்ப்பிப்பதற்கு முன்பும் அவன் இப்பெயருக்கு முழுத் தகுதி உடையவனாகவே இருந்தான்! அப்படியே, அவன் படைப்பினங்களை உருவாக்குவதற்கு முன்பும் காலிக் (படைப்பாளன்) என்ற பெயருக்குத் தகுதியுடையவனாக இருந்தான்.

**ذُلِكَ بِأَنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَكُلِّ شَيْءٍ إِلَيْهِ فَقِيرٌ وَكُلُّ أُمْرٍ عَلَيْهِ يَسِيرٌ
لَا يَحْتَاجُ إِلَىٰ شَيْءٍ 《لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ》**

19. அது ஏனெனில், அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன். அனைத்தும் அவன்பால் தேவையுள்ளவை. அனைத்து காரியங்களும் அவனுக்கு இலகுவானவை. அவன் எதன்பாலும் தேவையாக மாட்டான்.

(அல்லாஹ் கூறுகிறான்:) அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியறுபவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். (அல்குர் ஆன் 42 : 11)

خَلْقَ الْخَلْقِ بِعِلْمٍ.

20. படைப்புகளைத் தன் அறிவால் படைத்தான்.

وَقَدَرَ لَهُمْ أَقْدَارًا.

21. அவர்களுக்கு விதிகளை ஏற்படுத்தினான்.

وَضَرَبَ لَهُمْ أَجَالًا.

22. அவர்களுக்குத் தவணை (முடிவு)களை நிர்ணயித்தான்.

**وَلَمْ يَخْفَ عَلَيْهِ شَيْءٌ قَبْلَ أَنْ يَخْلُقَهُمْ
وَعَلِمَ مَا هُمْ عَامِلُونَ قَبْلَ أَنْ يَخْلُقَهُمْ**

23. அவன் அவர்களைப் படைப்பதற்கு முன்பு அவனுக்கு எதும் மறைந்திருக்கவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களைப் படைப்பதற்கு முன்பே அவன் அறிந்திருந்தான்.

وَأَمْرَهُمْ بِطَاعَتِهِ وَنَهَاهُمْ عَنْ مَعْصِيَتِهِ.

24. அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அவர்களுக்கு அவன் கட்டளையிட்டான். அவனுக்கு மாறுசெய்வதிலிருந்து அவர்களைத் தடுத்தான்.

பாடம் 3

ஆல்லாஹ்வின் வல்லமை

وَكُلُّ شَيْءٍ إِيمَرِي بِتَقْدِيرِهِ وَمَشِينَتِهِ وَمَشِينَتُهُ تَنْفُذٌ

25. அவனுடைய ஏற்பாடு மற்றும் நாட்டத்திற்கு ஏற்பவே அனைத்தும் நடக்கின்றன. அவனது நாட்டம்தான் நிறைவேறும்.

لَا مَسِيئَةَ لِلْعِبَادِ إِلَّا مَا شَاءَ لَهُمْ فَمَا شَاءَ لَهُمْ كَانَ وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ.

26. அவன் அடியார்களுக்கு நாடியதைத் தவிர வேறு நாட்டம் அடியார்களுக்கு இருக்காது. அவன் அவர்களுக்காக எதை நாடுகிறானோ அது ஆசிவிடும் (நடந்து விடும்). அவன் எதை நாடவில்லையோ அது ஆகாது (நடக்காது).

يَهْدِي مَنْ يَشَاءُ وَيَعِصِّمُ وَيَعِافِي فَضْلًا

وَيُضِلُّ مَنْ يَشَاءُ وَيَخْذُلُ وَيَبْتَلِي عَدْلًا.

27. அவன் நாடியவருக்கு நேர்வழி காட்டுகிறான். அவரைப் பாதுகாக்கின்றான். அவருக்கு சுகமளிக்கிறான். இவை அவனுடைய கருணையே ஆகும். நாடியவரை வழிகெடுக்கின்றான்; கைவிட்டு விடுகின்றான்; சோதிக்கின்றான். இவை அவனது நீதியே.

وَكُلُّهُمْ يَتَقْلِبُونَ فِي مَسِيئَتِهِ بَيْنَ فَضْلِهِ وَعَدْلِهِ.

28. அவர்கள் அனைவரும் அவனுடைய நாட்டப்படி அவனுடைய கருணை மற்றும் நீதிக்கிடையே சுற்றி வருகின்றனர்.

وَهُوَ مُتَعَالٌ عَنِ الْأَضْدَادِ وَالْأَنْدَادِ.

29. முரண்பட்டவைகளை விட்டும், நிகர்களை விட்டும் அவன் மிக உயர்ந்தவன். (அவனுக்கு எதிரானது, அவனுக்கு நிகரானது, அவனுக்கு சமமானது எதுவும் இல்லை. இவையனைத்தையும் விட்டு அவன் மிக உயர்ந்தவன்.)

لَا رَادَ لِقَضَائِهِ وَلَا مُعَقَّبٌ لِحُكْمِهِ وَلَا غَالِبٌ لِأَمْرِهِ.

30. அவனது தீர்ப்பை தடுப்பவர் (மற்றும் ரத்து செய்பவர்) யாரும் அறவே இல்லை. அவனது சட்டத்தை மாற்றுபவர் யாரும் அறவே இல்லை. அவனது கட்டளையை மிகைப்பவர் யாரும் அறவே இல்லை.

آمَنَّا بِذِلِكَ كُلَّهُ وَأَيْقَنَّا أَنَّ كُلَّا مِنْ عِنْدِهِ.

31. இவை அனைத்தையும் நாம் நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் அவனிடமிருந்தே (நடக்கிறது) என்று உறுதி கொண்டோம்.

பாடம் 4

அல்லாஹ்வின் தூதர்

صَلَّى اللّٰهُ عَلٰيْهِ وَسَلَّمَ

وَإِنَّ مُحَمَّداً عَبْدُهُ الْمُصْطَفَى وَنَبِيُّهُ الْمُجْتَبَى وَرَسُولُهُ الْمُرْتَضَى.

32. நிச்சயமாக முஹம்மது ﷺ அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவனுடைய அடிமை ஆவார்; அவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட அவனுடைய நபி (இறைச் செய்தி பெற்றவர்) ஆவார்; அவனால் திருப்தி கொள்ளப்பட்ட அவனுடைய ரகுல் (தூதர்) ஆவார்.

وَإِنَّهُ خَاتَمُ الْأَنْبِيَاءِ وَإِمَامُ الْأَئْتِيقَاءِ وَسَيِّدُ الْمُرْسَلِينَ
وَحَبِّبُ رَبِّ الْعَالَمِينَ.

33. நிச்சயமாக அவர்தான் இறைத்தூதர்களின் முத்திரை (இறுதியானவர்); இறையச்சமுடையவர்களின் முன்னோடி; இறைத் தூதர்களின் தலைவர்; அகிலங்களின் இறைவனுடைய நேசர் ஆவார்.

وَكُلُّ دَعْوَى التُّبُّوَةِ بَعْدُهُ فَغَيِّ وَهَوَى.

34. அவருக்குப் பிறகு ‘நுபுவ்வத் -இறைச் செய்தியை நான் பெறுகிறேன்’ என்று எவர் கூறினாலும் அவருடைய கூற்று வழிகேடு மற்றும் மனதிச்சையே ஆகும்.

وَهُوَ الْمَبْعُوتُ إِلَى عَامَةِ الْجِنِّ وَكَافَةِ الْوَرَى
بِالْحَقِّ وَالْهُدَى وَبِالْتُّورِ وَالضَّيَاءِ.

35. அவர் அனைத்து ஜின்களுக்கும் எல்லா மனிதர்களுக்கும் சத்தியம் மற்றும் நேர்வழியைக் கொண்டும் ஒளி மற்றும் பெரும் வெளிச்சத்தைக் கொண்டும் அனுப்பப்பட்டவர் ஆவார்.

பாடம் 5

அல்குர்ஆன்

وَأَنَّ الْقُرْآنَ كَلَامُ اللَّهِ مِنْهُ بَدَأَ بِلَا كِيفِيَّةٍ قَوْلًا وَأَنْزَلَهُ عَلَى رَسُولِهِ وَحْيًا

36. நிச்சயமாக, குர் ஆன் அல்லாஹ்வுடைய பேச்சாகும். அவனுடைய சொல்லாகவே அது அவன் புறத்திலிருந்தே வெளிப்பட்டது. இதை எப்படி என்று வர்ணிக்க முடியாது. அவன் அந்த குர் ஆனை தன் தூதருக்கு ‘வஹ்யி’ (இறை அறிவிப்பு) மூலம் இறக்கினான்.

**وَصَدَقَهُ الْمُؤْمِنُونَ عَلَى ذَلِكَ حَقًّا وَإِيَّنُوا أَنَّهُ
كَلَامُ اللَّهِ تَعَالَى بِالْحَقِيقَةِ**

இறை நம்பிக்கையாளர்கள் அவரை இவ்விஷயத்தில் உண்மையாளர் என்று சத்தியமாக நம்பினார்கள். இன்னும், உண்மையில் அது அல்லாஹ்வுடைய பேச்சு என்று உறுதி கொண்டனர்.

لَيْسَ بِمَخْلُوقٍ كَلَامُ الْبَرِّيَّةِ

37. படைப்புகளின் பேச்சைப் போன்று அது புதிதாக படைக்கப்பட்டதில்லை.

**فَمَنْ سَمِعَهُ فَرَأَمَ أَنَّهُ كَلَامُ الْبَشَرِ فَقَدْ كَفَرَ وَقَدْ ذَمَّهُ اللَّهُ وَعَابَهُ وَأَوْعَدَهُ
بِسَقَرَ حَيْثُ قَالَ تَعَالَى سَأُصْلِيهِ سَقَرَ [المدثر: ٢٦] فَلَمَّا أَوْعَدَ اللَّهُ بِسَقَرَ**

**لِمَنْ قَالَ إِنْ هَذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ [المدثر: ٤٥] عَلِمْنَا وَأَيْقَنَّا أَنَّهُ قَوْلُ حَالِقِ
الْبَشَرِ وَلَا يُشِيدُ قَوْلُ الْبَشَرِ.**

38. குர்ஆனை செவிமடுப்பவர் அதை மனிதனின் பேச்சு என்று எண்ணினால் அவர் திட்டமாக இறைவனை நிராகரித்து விட்டார். அல்லாஹ் அவரைப் பழிக்கின்றான்; இழிவூடுத்துகின்றான். ‘சகர்’ என்ற நரகம் அவனுக்கு உண்டு என்று அவனை எச்சரிக்கின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

ஆகவே, நாம் அவனை ‘சகர்’ நரகத்தில் ஏறிவோம்.

(அல்குர்ஆன் 74 : 26)

“இது மனிதர்களுடைய சொல்லேயன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் 74 : 25) என்று கூறியவனை, ‘சகர்’ என்ற நரகத்தைக் கொண்டு அல்லாஹ் எச்சரிக்கை செய்தான். இதன் மூலம் நிச்சயமாக குர்ஆன் மனிதர்களைப் படைத்த (இறை)வனின் பேச்சாகும்; மனிதர்களின் பேச்சுக்கு அது ஒப்பாகாது என்று உறுதியாக நாம் அறிந்து கொண்டோம்.

وَمَنْ وَصَفَ اللَّهُ بِمَعْنَىٰ مِنْ مَعَانِي الْبَشَرِ فَقُدْ كَفَرَ

39. மனிதர்களின் தன்மைகளில் எந்தத் தன்மையின் மூலமாகவும் அல்லாஹ்வை யாராவது வர்ணித்தால் அவர் அவனை நிராகரித்து விட்டார்.

**فَمَنْ أَبْصَرَ هُدًى اعْتَبَرَ وَعَنْ مِثْلِ قَوْلِ الْكُفَّارِ إِنْزَجَرَ
وَعَلِمَ أَنَّهُ بِصِفَاتِهِ لَيْسَ كَالْبَشَرِ.**

இதை அறிந்து கொண்டவர் நல்ல பாடம் கற்றுக் கொண்டார். இறை நிராகரிப்பாளர்களின் கூற்றுக்கு ஒப்பானதிலிருந்து விலகிக் கொண்டார். நிச்சயமாக அவன் (-அல்லாஹ்) தன்னுடைய

தன்மைகளில் மனிதனைப் போன்று இல்லை என்றும் அறிந்து கொண்டார்.

பாடம் 6

அல்லாஹ்வைப் பார்ப்பநு

وَالرُّؤْيَا حَقٌّ لِأَهْلِ الْجَنَّةِ بِغِيرٍ إِحَاطَةٍ وَلَا كَيْفِيَّةٍ كَمَا نَطَقَ بِهِ كِتَابٌ
رَبِّنَا وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ (٢٣) إِلَى رَبِّهَا نَاظِرَةٌ [القيامة: ٢٣-٢٤] وَتَفْسِيرُهُ
عَلَى مَا أَرَادَهُ اللَّهُ تَعَالَى وَعَلِمَهُ.

40. சொர்க்கவாசிகளுக்கு இறைவனைப் பார்க்கும் அருளுண்டு. ஆனால் முழுமையாக இல்லை. எப்படிப்பார்ப்போம் என்று அத்தன்மையை விவரிக்கவும் முடியாது. நமது இறைவனின் ‘புத்தகம்’ இதை நமக்குக் கூறுகிறது.

அந்நாளில் சிலருடைய முகங்கள் மிக்க மகிழ்ச்சியடையவையாக இருக்கும். (அவை) தங்கள் இறைவனைப் பார்த்த வண்ணமாக இருக்கும். (அல்குரාன் 75 : 22-23)

அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் அவனுடைய அறிவிற்கேற்ப சொர்க்கவாசிகள் அல்லாஹ்வைப் பார்ப்பார்கள் என்பது இந்த வசனத்தின் விளக்கமாகும்.

பாடம் 7

அல்லாஹ்வின் தன்மைகளை அறியும் முறை

وَكُلُّ مَا جَاءَ فِي ذَلِكَ مِنَ الْحَدِيثِ الصَّحِيفِ عَنِ الرَّسُولِ ﷺ

**فَهُوَ كَمَا قَالَ وَمَعْنَاهُ عَلَىٰ مَا أَرَادَ لَا نَدْخُلُ فِي ذُلِّكَ مُتَّوَلِّينَ بِاَرَائِنَا
وَلَا مُتَوَهِّمِينَ بِاَهْوَانِنَا.**

41. இது குறித்து இறைத்தாதர் ﷺ அவர்களிடமிருந்து ஸஹ්லான் ஹதீஸ்களில் வந்துள்ளவை அனைத்தும் அவர்கள் கூறியது போன்று தான். அவற்றுடைய கருத்தும் அவர்கள் நாடியது போன்றுதான். விளக்கம் கூறுகிறோம் என்று அவற்றில் நமது அறிவுகளை நுழைக்க மாட்டோம். (அதன் உண்மையை) கற்பனை செய்கிறோம் என்று நமது (மனதிற்கு விருப்பமான) கற்பனைகளை அதில் நுழைக்க மாட்டோம்.

**فَإِنَّهُ مَا سَلَمَ فِي دِينِهِ إِلَّا مَنْ سَلَّمَ لِلَّهِ عَزَّ وَجَلَّ وَلِرَسُولِهِ ﷺ
وَرَدَ عِلْمَ مَا اشْتَبَهَ عَلَيْهِ إِلَىٰ عَالِمِهِ.**

42. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் கட்டுப்பட்டு, தனக்குப் புரியாதவற்றுடைய அறிவை அதைப் புரிந்தவரிடம் விட்டு விட்டவரைத் தவிர வேறு யாரும் தமது மார்க்கத்தில் ஈடுப்பதற்கும் பெறமுடியாது.

وَلَا تَثْبُتْ قَدْمُ الْإِسْلَامِ إِلَّا عَلَىٰ ظَهِيرِ التَّسْلِيمِ وَالْإِسْتِسْلَامِ.

43. முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளுதல் இன்னும் முழுமையாக பணிந்து விடுதல் மூலமே தவிர (ஓருவருடைய) இல்லாமுடைய பாதம் (-இல்லாமிய மார்க்கப் பற்று) நிலை பெறாது.

**فَمَنْ رَأَمَ عِلْمًا مَا حُظِرَ عَنْهُ عِلْمُهُ وَلَمْ يَقْنَعْ بِالْتَّسْلِيمِ فَهُمْ هُجَجٌ
مَرَاوِهُ عَنْ خَالِصِ التَّوْحِيدِ وَصَافِي الْمَعْرِفَةِ وَصَحِيحُ الْإِيمَانِ**

44. எவற்றை அறிவது தடைசெய்யப்பட்டதோ அதை அறிய முயற்சிப்பவரும் மார்க்கச் செய்திகளை அப்படியே ஏற்றுக் கொண்டு

திருப்தி அடையாதவரும் தூய்மையான ஏகத்துவத்தை, சுத்தமான ஞானத்தை, சரியான இறைநம்பிக்கையைப் பெறமுடியாது.

**فَيَتَذَبَّبُ بَيْنَ الْكُفْرِ وَالإِيمَانِ وَالتَّصْدِيقِ وَالتَّكْذِيبِ وَالْقُرْأَرِ وَالْإِنْكَارِ
مُوسَوْسًا تَائِهًا شَاكِرًا زَائِعًا لَا مُؤْمِنًا مُصَدِّقًا وَلَا جَاهِدًا مُكَذِّبًا.**

இத்தகையவர், இறைநிராகரிப்பு மற்றும் இறை நம்பிக்கை, மெய்ப்பித்தல் மற்றும் பொய்ப்பித்தல், ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் மறுத்தல் இவற்றுக்கு நடுவிலேயே எப்போதும் உழன்று கொண்டு இருப்பார். திகைத்தவராகவும் சந்தேகம் கொண்டவராகவும் வழிதவறியவராகவும் சுற்றிக் கொண்டே இருப்பார். உண்மையென ஏற்றுக்கொண்ட இறை நம்பிக்கையாளராகவும் இருக்க மாட்டார். பொய்ப்பிக்கும் இறைமறுப்பாளராகவும் இருக்க மாட்டார்.

**وَلَا يَصُحُّ الْإِيمَانُ بِالرُّؤْيَاةِ لِأَهْلِ دَارِ السَّلَامِ
لِمَنِ اعْتَبَرَهَا مِنْهُمْ بِوَهْمٍ أَوْ تَأَوَّلَهَا بِفَهْمٍ**

45. (மறுமையில்) சொர்க்கவாசிகளுக்கு அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியம் உண்டு என்பதை எவர் சந்தேகம் கொள்கிறாரோ, அல்லது (தமது சுய)விளக்கத்திற்கு ஏற்ப அதன் பொருளை மாற்றுகிறாரோ அவருடைய ஈமான் -நம்பிக்கை சரியாகாது.

**إِذْ كَانَ تَأْوِيلُ الرُّؤْيَاةِ وَتَأْوِيلُ كُلِّ مَعْنَى يُضَافُ إِلَى الرُّبُوبِيَّةِ
بِتَرِكِ التَّأْوِيلِ وَلِرُوْمِ التَّسْلِيمِ. وَعَلَيْهِ دِينُ الْمُسْلِمِينَ.**

ஏனெனில், “அல்லாஹ்வைப் பார்த்தல்” என்பதன் விளக்கமும் இறைத் தன்மையுடன் இணைக்கப்பட்ட எந்த ஒரு பொருளின் விளக்கமும் அதற்கு சுயவிளக்கம் சொல்லாமல் இருப்பதிலும் முழுமையாக ஏற்றுக் கொள்வதை கடைப்பிடிப்பதிலும்தான் இருக்கிறது. (மாற்றுக் கருத்தைக் கூறக்கூடாது, இறைவனின் கூற்றை முழுமையாக ஏற்க

வேண்டும்.) இதன் மீதுதான் முஸ்லிம்களின் மார்க்கம் (நம்பிக்கை நிலைப்பெற்று) இருக்கிறது.

وَمَنْ لَمْ يَتَوَقَّ التَّفْيِي وَالْتَّشْبِيهُ زَلَّ وَلَمْ يُصِبِ التَّنْزِيهُ.

46. யார் (மார்க்கச் சான்றுகளை) மறுப்பதையும், (இறைவனின் தன்மைகளைப் படைப்பினங்களுடன்) ஒப்பிடுவதையும் தவிர்க்க வில்லையோ அவர் வழிதவறி விட்டார்; (அல்லாஹ்வைத்) தூய்மைப்படுத்துவதை அவர் செய்யவில்லை.

**فَإِنَّ رَبَّنَا جَلَّ وَعَلَا مَوْصُوفٌ بِصِفَاتِ الْوَحْدَانِيَّةِ مَنْعُوتٌ بِنُعُوتِ
الْفَرْدَانِيَّةِ، لَيْسَ فِي مَعْنَاهُ أَحَدٌ مِّنَ الْبَرِّيَّةِ.**

47. ஏனெனில், கண்ணியமிக்க, மேன்மைமிக்க நம் இறைவன், தன்னிகரற்ற தன்மைகளைக் கொண்டு வர்ணிக்கப்பட்டவன்; ஒப்புவழையற்ற வர்ணானைகளைக் கொண்டு வர்ணிக்கப்பட்டவன் ஆவான். படைப்பினங்களில் எவரும் அவனது தன்மையில் இல்லை. (அவன் தனது உள்ளமையிலும் பண்புகளிலும் ஒருவனாகவும் தனித்தவனாகவும் இருக்கின்றான்.)

**وَتَعَالَى عَنِ الْحُدُودِ وَالْغَaiَاتِ وَالْأَرْكَانِ وَالْأَعْضَاءِ وَالْأَدَوَاتِ
لَا تَحْوِيهِ الْجِهَاتُ السِّتُّ كَسَائِرِ الْمُبْتَدَعَاتِ.**

48. எல்லைகள், முடிவுகள், (தாங்குவதற்குத்) தூண்கள், (படைப்பினங்களுக்கு ஒப்பான) உறுப்புகள், துணைச் சாதனங்கள் இவை அனைத்தையும் விட்டு அவன் மிக மேலானவன். படைக்கப்பட்ட பொருட்களைப்போல ஆறு திசைகள் அவனைச் சூழிமுடியாது.

நபி ﷺ அவர்களின் சிறப்புகள்

மிள்ராஜ்

وَالْمِعْرَاجُ حَقٌّ، وَقَدْ أُسْرِيَ بِالنَّبِيِّ ﷺ وَعُرِجَ بِشَخْصِهِ فِي الْيَقَظَةِ إِلَى السَّمَاءِ ثُمَّ إِلَى حَيْثُ شَاءَ اللَّهُ مِنَ الْعُلَا وَأَكْرَمَهُ اللَّهُ بِمَا شَاءَ وَأَوْحَى إِلَيْهِ مَا أَوْحَى مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى فَصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْآخِرَةِ وَالْأُولَى.

49. நபி ﷺ, மிள்ராஜ் எனும் ஆகாயப் பயணம் சென்றது உண்மையாகும். நபி ﷺ அவர்களை இரவில்தான் அழைத்துச் செல்லப்பட்டது. அவர்களது உடலுடன் விழித்த நிலையில் வானத்திற்கு அவர்கள் ஏற்றப்பட்டார்கள். பிறகு, அங்கிருந்து உயரத்தில் அல்லாஹ் நாடிய அளவு வரை அழைத்துச் செல்லப்பட்டார்கள். அல்லாஹ் தான் நாடியதைக் கொண்டு அவர்களை கண்ணியப்படுத்தினான். அவன் அவர்களுக்கு அறிவிக்க வேண்டிய செய்திகளை எல்லாம் ‘வஹ்யி’ மூலம் அறிவித்தான். (அவர்களது) உள்ளாம் தான் பார்த்தவற்றில் பொய்யுரைக்கவில்லை. (பார்க்க அல்குர் ஆன் 53 : 10, 11) இவ்வுலகத்திலும் மறுமையிலும் அல்லாஹ் தன் சிறப்பிற்குரிய அருளையும் வெற்றியையும் அவர்களுக்கு வழங்கட்டும்.

நீர்த்தடாகம்

وَالْحَوْضُ الَّذِي أَكْرَمَهُ اللَّهُ تَعَالَى بِهِ غِيَاثًا لِأَمْتَهِ حَقٌّ.

50. மறுமையில் நபி ﷺ அவர்களுக்கு, அவர்களுடைய உம்மத்தை இரட்சிப்பதற்காக அல்லாஹ் வழங்கிய நீர்த் தடாகம் உண்மையாகும்.

பரிந்துரை

وَالشَّفَاعَةُ الَّتِي إِذْخَرَهَا لَهُمْ حَقٌّ كَمَا رُوِيَ فِي الْأَخْبَارِ

51. (மறுமையில் தனது உம்மத்துக்காக) நபி ﷺ அவர்கள் பத்திரப்பட்டுத்திக் கொண்ட ஷஃபாஅத் -பரிந்துரை உண்மையாகும். ஏனெனில், இவ்வாறு ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-

பாடம் 9

அல்லாஹ்வின் ஓப்பந்தம்

وَالْمِيشَاقُ الَّذِي أَخَذَهُ اللَّهُ تَعَالَى مِنْ آدَمَ وَذُرِّيَّتِهِ حَقٌّ.

52. ஆதம் ﷺ அவர்களிடமிருந்தும் அவர்களுடைய சந்ததிகளிடமிருந்தும் அல்லாஹ் எடுத்த ஓப்பந்தம் உண்மையாகும்.

பாடம் 10

அல்லாஹ்வின் விதி

وَقَدْ عَلِمَ اللَّهُ تَعَالَى فِيمَا لَمْ يَزِلْ عَدَدَ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ وَعَدَدَ مَنْ يَدْخُلُ النَّارَ جُمْلَةً وَاحِدَةً فَلَا يَزَدُّ فِي ذَلِكَ الْعَدِيدُ وَلَا يَنْفَضُّ مِنْهُ.

53. சொர்க்கத்தில் நுழைபவர்களின் எண்ணிக்கை, நரகத்தில் நுழைபவர்களின் எண்ணிக்கை ஆகிய அனைத்தையும் ஒட்டு மொத்தமாக அல்லாஹ் முன்கூட்டியே அறிந்து விட்டான். அந்த எண்ணிக்கையில் கூடவும் செய்யாது; குறையவும் செய்யாது.

وَكَذِلِكَ أَفْعَالَهُمْ فِيمَا عَلِمَ مِنْهُمْ أَنْ يَفْعَلُوهُ

54. இவ்வாறே, அவர்கள் எதைச் செய்வார்கள் என்பதையும் அவன் முன்கூட்டியே அறிந்து, அவர்களுடைய செயல்களையும் அறிந்திருக்கின்றான்.

وَكُلُّ مُسَرٍّ لِمَا خُلِقَ لَهُ

55. ஓவ்வொரு படைப்பும், தான் படைக்கப்பட்ட நோக்கத்தை இலகுவாக அடைந்து கொள்கின்றன.

وَالْأَعْمَالُ بِالْخَوَاتِيمِ

56. முடிவுகளை வைத்தே அமல்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. (அல்லது மறுக்கப்படுகின்றன.)

وَالسَّعِيدُ مَنْ سَعِدَ بِقَضَاءِ اللَّهِ وَالشَّقِيقُ مَنْ شَقِيقٌ بِقَضَاءِ اللَّهِ.

57. நற்பாக்கியம் பெற்றவர் அல்லாஹ்வுடைய விதியின்படி யே நற்பாக்கியம் பெற்றார். தூர்பாக்கியம் அடைந்தவர் அல்லாஹ்வுடைய விதியின்படி யே தூர்பாக்கியம் அடைந்தார்.

**وَأَصْلُ الْقَدْرِ سِرُّ اللَّهِ تَعَالَى فِي حَلْقِهِ
لَمْ يَظْلِمْ عَلَى ذَلِكَ مَلِكٌ مُقْرَبٌ وَلَا نَبِيٌّ مُرْسَلٌ**

58. விதியின் அடிப்படையை அல்லாஹ் தன் படைப்பினங்களில் தன்னுடைய இரகசியமாகவே வைத்திருக்கின்றான். அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவரோ அவனால் அனுப்பப்பட்ட தூதரோ அதை அறிந்து கொள்ள முடியாது.

**وَال்தَّعْمُقُ وَالنَّظَرُ فِي ذَلِكَ ذَرِيْعَةُ الْخِذْلَانِ
وَسُلْمُ الْحِرْمَانِ وَدَرَجَةُ الْطُّغْيَانِ**

59. அவ்விஷயத்தில் அதிகம் சிந்திப்பது மற்றும் ஆழந்து ஆராய்வது கித்லானுடைய வழி; ஹிர்மானுடைய ஏணி; துக்யானுடைய பாடி ஆகும்.

அல்லாஹ் ஒருவரை கைவிட்டு விடுவது.

அல்லாஹ்வின் அருளை இழந்து விடுவது.

அல்லாஹ்வின் மார்க்கத்தை மீறுவது.

فَالْحَدَرُ كُلُّ الْحَدَرِ مِنْ ذُلِّكَ نَظَرًا وَفِكْرًا وَوَسْوَةً

ஆகவே, அதில் சிந்திப்பது, ஆராய்வது மற்றும் சந்தேகப்படுவதை விட்டு மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

إِنَّ اللَّهَ تَعَالَىٰ طَوِي عِلْمَ الْقَدَرِ عَنْ أَنَامِهِ وَنَهَاهُمْ عَنْ مَرَامِهِ

நிச்சயமாக அல்லாஹ் விதியை அறிந்து கொள்வதையும் அது குறித்த அறிவையும்) தன் படைப்பினங்களை விட்டு மறைத்து விட்டான். அதன் கருத்துக்களைப் பற்றி கேள்வி கேட்பதைவிட்டு அவர்களை தடுத்து விட்டான்.

كَمَا قَالَ تَعَالَىٰ فِي كِتَابِهِ لَا يُسَأَّلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسَأَّلُونَ [الأنبياء : ٢٣]

அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகின்றான்:

அவன் செய்வதைப் பற்றி அவன் கேள்வி கேட்கப்பட மாட்டான். அவர்கள்தான் கேள்வி கேட்கப்படுவார்கள். (அல்குர்-ஆன் 21 : 23)

فَمَنْ سَأَلَ لِمَ فَعَلَ فَقَدْ رَدَ حُكْمَ الْكِتَابِ
وَمَنْ رَدَ حُكْمَ الْكِتَابِ
كَانَ مِنَ الْكَافِرِينَ.

ஆகவே, இறைவன் ஏன் செய்தான் என்று ஒருவர் கேள்வி கேட்டால் அவர் இறை நாலின் (குர்-ஆனின்) சட்டத்தை (ஏற்க) மறுத்து விட்டார். இறை நாலின் சட்டத்தை யார் மறுத்தாரோ அவர் இறைவனை நிராகரிப்பவர்களில் சேர்ந்து விடுவார்.

فَهَذَا جُمْلَةً مَا يَحْتَاجُ إِلَيْهِ مَنْ هُوَ مُنَورٌ قَلْبُهُ مِنْ أَوْلِيَاءِ اللَّهِ تَعَالَى
وَهِيَ دَرَجَةُ الرَّاسِخِينَ فِي الْعِلْمِ

60. உள்ளாம் ஒளி பெற்ற இறைநேசர்கள் அறிந்து கொள்ள வேண்டிய மொத்த செய்திகள் இவைதான். கல்வியில் தேர்ச்சி பெற்ற உறுதிமிக்க சான்றோர்களின் வழியும் இதுவே ஆகும்.

لَأَنَّ الْعِلْمَ عِلْمَانِ عِلْمٍ فِي الْخَلْقِ مَوْجُودٌ وَعِلْمٌ فِي الْخَلْقِ مَفْقُودٌ
فَإِنْكَارُ الْعِلْمِ الْمَوْجُودِ كُفْرٌ وَادِعَاءُ الْعِلْمِ الْمَفْقُودِ كُفْرٌ

61. ஏனெனில், கல்வி இரண்டு வகை. ஒன்று, படைப்பினங்களில் இருக்கின்ற கல்வி. இரண்டாவது படைப்பினங்களில் இல்லாத கல்வி. இருக்கின்ற கல்வியை மறுப்பது குஃபர் -இறை நிராகரிப்பாகும். அவ்வாறே, இல்லாத கல்வியை அடையத் தேடுவதும் குஃபர் -இறை நிராகரிப்பாகும்.

وَلَا يَثْبُتُ الْإِيمَانُ إِلَّا بِقَبْوِ الْعِلْمِ الْمَوْجُودِ
وَتَرْكُ طَلَبِ الْعِلْمِ الْمَفْقُودِ.

இருக்கின்ற கல்வியை ஏற்றுக் கொள்வது மற்றும் இல்லாத கல்வியைத் தேடுவதை விட்டு விடுவது இவற்றின் மூலமே தவிர எமான் -இறைநம்பிக்கை உறுதி பெறாது.

பாடம் 11

வல்வற் மற்றும் கலம்

وَنُؤْمِنُ بِاللَّوْحِ وَالْقَلِمِ وَبِجَمِيعِ مَا فِيهِ قَدْ رُقِمَ.

62. பதிவேட்டையும், எழுதுகோலையும், அதில் எழுதப்பட்ட அனைத்தையும் நாம் நம்பிக்கை கொண்டோம்.

**فَلَوْ اجْتَمَعَ الْخَلْقُ كُلُّهُمْ عَلَى شَيْءٍ كَتَبَهُ اللَّهُ تَعَالَى فِيهِ
أَنَّهُ كَائِنٌ لِيَجْعَلُوهُ عَيْرَ كَائِنٍ لَمْ يَقْدِرُوا عَلَيْهِ.**

63. நிச்சயமாக அது நடக்கும் என்று அல்லாஹ் எழுதிய ஒன்றை நடக்காமல் ஆக்குவதற்கு படைப்பினங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் அவர்கள் அதற்கு ஆற்றல் பெறமாட்டார்கள்.

**وَلَوْ اجْتَمَعُوا كُلُّهُمْ عَلَى شَيْءٍ لَمْ يَكْتُبْهُ اللَّهُ تَعَالَى فِيهِ أَنَّهُ عَيْرُ كَائِنٍ
لِيَجْعَلُوهُ كَائِنًا لَمْ يَقْدِرُوا عَلَيْهِ**

அல்லாஹ் முடிவு செய்யாத ஒன்று, நிச்சயமாக அது நடக்காது என்று இருக்க, அதை செய்வதற்கு படைப்பினங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்கள் அதற்கு ஆற்றல் பெறமாட்டார்கள்.

جَنَّةُ الْقَلْمُ بِمَا هُوَ كَائِنٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ

63. உலக முடிவு நாள் வரை நடக்கக்கூடிய அனைத்தையும் எழுதி எழுதுகோல் காய்ந்து விட்டது.

وَمَا أَخْطَأَ الْعَبْدَ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ وَمَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُ.

64. அடியானுக்கு எது தவறி விட்டதோ அது அவனுக்கு கிடைக்க முடியாது. அவனுக்கு எது கிடைத்ததோ அதை அவன் தவறவிட்டிருக்கவும் முடியாது.

وَعَلَى الْعَبْدِ أَنْ يَعْلَمَ أَنَّ اللَّهَ قَدْ سَبَقَ عِلْمَهُ فِي كُلِّ كَائِنٍ مِنْ خَلْقِهِ

65. நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய படைப்புகளில் நிகழுக்கூடிய ஒவ்வொன்றிலும் அவனுடைய அறிவுதான் முந்தி இருக்கிறது என்பதை அடியான் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

فَقَدَرَ ذُلِكَ تَقْدِيرًا مُحْكَمًا مُبْرَمًا لَيْسَ فِيهِ نَاقِصٌ وَلَا مَعْقِبٌ وَلَا مُزِيلٌ
وَلَا مُغَيِّرٌ وَلَا نَاقِصٌ وَلَا زَائِدٌ مِنْ خَلْقِهِ فِي سَمَاوَاتِهِ وَأَرْضِهِ

அவன் அவற்றை (-ஒவ்வொரு படைப்பையும்) மிக நேர்த்தியாக மிக உறுதியாக திட்டமிட்டிருக்கின்றான். அதில் அவனுடைய நாட்டத்தை முறிப்பவரோ, தாமதப்படுத்துபவரோ, அதை நீக்கக்கூடியவரோ, மாற்றக் கூடியவரோ யாருமில்லை. அவனுடைய வானங்களிலும் அவனுடைய பூமியிலும் அவனுடைய படைப்பில் (அவனுடைய நாட்டமில்லாமல்) குறையக்கூடியதும் இல்லை, அதிகமாகக்கூடியதும் இல்லை.

وَذَلِكَ مِنْ عَقْدِ الْإِيمَانِ وَأَصْوْلِ الْمَعْرِفَةِ وَالْأَعْتِرَافِ بِتَوْحِيدِ اللَّهِ تَعَالَى
وَرُبُوبِيَّتِهِ كَمَا قَالَ تَعَالَى فِي كِتَابِهِ وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَرَهُ تَقْدِيرًا [الفرقان: ٢٦]

66. இவை (-மேற்கூறப்பட்ட அனைத்தும்) இறை நம்பிக்கையின் ஒப்பந்தம், இறை அறிவின் அடிப்படைகள், அல்லாஹ் உடைய தவ்வீத் இன்னும் ரூபுபிய்யத்தை ஏற்றுக் கொள்வது ஆகியவற்றில் உள்ளதாகும்.

அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகின்றான்:

அவன் ஒவ்வொன்றையும் படைத்தான். அவற்றை முறையாக நிர்ணயம் செய்தான். (அல்குர் ஆன் 25 : 2)

وَقَالَ تَعَالَى وَكَانَ أَمْرُ اللَّهِ قَدَرًا مَقْدُورًا [الأحزاب: ٣٨]

மேலும் அவன் கூறுகின்றான்:

அல்லாஹ் வுடைய காரியம் நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருக்கிறது. (அல்குர் ஆன் 33 : 38)

فَوَيْلٌ لِمَنْ صَارَ لِلَّهِ تَعَالَى فِي الْقَدَرِ خَصِيمًا وَاحْضَرَ لِلنَّظَرِ فِيهِ قَلْبًا

سَقِيمًا لَقِدِ التَّمَسَ بِوَهْمِهِ فِي فَحْصِ الْغَيْبِ سِرًا كَتِيمًا
وَعَادَ بِمَا قَالَ فِيهِ أَفَأَكَانَ أَثِيمًا.

67. விதியில் அல்லாஹ் வடன் தர்க்கிப்பவருக்கு நாசம் உண்டாக்ட்டும்! அதில் சிந்திப்பதற்கு தன் நோயற்ற உள்ளத்தை ஈடுபடுத்தியவன் நாசமாக்ட்டும்! இத்தகையவன் غَيْبٌ -மறைவைப் புரிந்து கொள்வதில் தனது யூக்ததைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட ஓர் இரகசியத்தைத் தேடிவிட்டான். அது பற்றி அவன் பேசிய காரணத்தால் பெரும் பொய்யனாகவும் பாவியாகவும் மாறிவிட்டான்.

பாடம் 12

அல்லாஹ்வடைய அர்ஷ்

وَالْعَرْشُ وَالْكُرْسِيُّ حَقٌّ.

68. மேலும் அர்ஷ் (கட்டில்) குர்ஸி (பாத தளம்) உண்மையே.

وَهُوَ مُسْتَغْنٌ عَنِ الْعَرْشِ وَمَا دُونَهُ.

69. “அர்ஷ்” மற்றும் அதற்குக் கீழுள்ள அனைத்தையும் விட்டு அவன் தேவையற்றவன்.

مُحِيطٌ بِكُلِّ شَيْءٍ وَفَوْقَهُ وَقَدْ أَعْجَزَ عَنِ الْإِحَاطَةِ حَلْقَهُ.

70. அவன் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறான்; அனைத்திற்கும் மேலாக இருக்கிறான். தன்னை சூழ்ந்தறிவதைவிட்டு படைப்பினங்களை அவன் பலவீனப்படுத்தி விட்டான்.

ஆல்லாஹ்வின் செயல்கள்

وَنَقُولُ إِنَّ اللَّهَ اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا وَكَلَمُ اللَّهُ مُوسَى تَكْلِيمًا إِيمَانًا
وَتَصْدِيقًا وَتَسْلِيمًا.

71. நிச்சயமாக அல்லாஹ் இப்ராஹீம் ﷺ அவர்களை நன்பனாக எடுத்துக் கொண்டான். முசா ﷺ அவர்களுடன் பேசினான் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்; உண்மையென ஏற்றுக் கொள்கிறோம்; ஒப்புக் கொள்கிறோம். இதுதான் எங்கள் கூற்றாகும்.

இறை நம்பிக்கையின் அம்சங்கள்

وَنُؤْمِنُ بِالْمَلَائِكَةِ وَالنَّبِيِّينَ وَالْكُتُبِ الْمُنَزَّلَةِ عَلَى الْمُرْسَلِينَ
وَنَشَهُدُ أَنَّهُمْ كَانُوا عَلَى الْحَقِّ الْمُبِينِ.

72. வானவர்கள், நபிகள் மற்றும் ரசுல்கள் மீது இறக்கப்பட்ட புத்தகங்களை நம்பிக்கை கொள்கிறோம். அவர்கள் அனைவரும் தெளிவான சத்தியத்தின் மீது இருந்தார்கள் என்று சாட்சி கூறுகின்றோம்.

முஸ்லிம்களை ஏற்றுக் கொள்வது

وَنُسَمِّي أَهْلَ قِبْلَتَنَا مُسْلِمِينَ مُؤْمِنِينَ مَا دَامُوا بِمَا جَاءَ بِهِ النَّبِيُّ ﷺ
مُعْتَرِفِينَ وَلَهُ بِكُلِّ مَا قَالَ وَأَخْبَرَ مُصَدَّقِينَ.

73. நம்முடைய கிப்லாவை ஏற்றுக் கொண்டவர்களை முஸ்லிம், முஃமின் என்று கூறுகிறோம். இறைத்துதார் கொண்டுவந்த அனைத்தையும் ஏற்பவர்களாகவும்; கூறியவற்றை உண்மைப்படுத்து பவர்களாகவும் அவர்கள் இருக்கின்ற வரை முஸ்லிம், முஃமின் என்ற பெயர் அவர்களுக்கு நீடிக்கும்.
-

தர்க்கம் செய்துல் கூடாது

وَلَا تَخُوضُ فِي اللَّهِ وَلَا نُمَارِي فِي دِينِ اللَّهِ.

74. அல்லாஹ்வின் உள்ளமையைப் பற்றி நாம் பேசமாட்டோம். அல்லாஹ்வின் மார்க்கத்தில் நாம் குதர்க்கம் செய்யமாட்டோம்.

وَلَا تُجَادِلُ فِي الْقُرْآنِ وَنَشَهُدُ أَنَّهُ كَلَامُ رَبِّ الْعَالَمِينَ, نَزَّلَ بِهِ الرُّوحُ
الْأَمِينُ فَعَلَمَهُ سَيِّدُ الْمُرْسَلِينَ مُحَمَّداً ﷺ

75. அல்குர்-ஆனில் தர்க்கிக்க மாட்டோம். அது அகிலங்களின் இறைவனுடைய பேச்சு என்று நாங்கள் சாட்சி கூறுகின்றோம். அதை நம்பிக்கைக்குரிய வானவர் கொண்டு வந்தார். அவர் தூதர்களின் தலைவரான முஹம்மது ﷺ அவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுத்தார்.

وَهُوَ كَلَامُ اللَّهِ تَعَالَى لَا يُسَاوِيهِ شَيْءٌ مِّنْ كَلَامِ الْمَخْلُوقِينَ
وَلَا نَقُولُ بِحَلْقِهِ

76. அது அல்லாஹ் வின் பேச்சாகும். படைப்பினங்களின் பேச்சுகளில் எதுவும் அதற்குச் சமமாகவோ நிகராகவோ ஸடாகவோ முடியாது. அது படைக்கப்பட்ட ஒன்று என்று நாம் கூறமாட்டோம்.

وَلَا نُخَالِفُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ.

77. முஸ்லிம்களின் கூட்டத்திற்கு நாம் முரண்பட மாட்டோம்.

பாடம் 17

நல்லவர்கள் மற்றும் பாவிகள்

وَلَا نُكَفِّرُ أَحَدًا مِّنْ أَهْلِ الْقِبْلَةِ بِذَنْبٍ مَا لَمْ يَسْتَحِلْهُ

78. கிப்லாவை ஏற்றுக் கொண்ட எவரையும் அவரிடமுள்ள பாவத்தின் காரணமாக அவர் அதை ஆகுமானது என்று கூறாதவரை அவரைக் காஃபிர் (இறை மறுப்பாளர்) என்று கூறமாட்டோம்.

وَلَا نَقُولُ لَا يَضُرُّ مَعَ الْإِيمَانِ ذَنْبٌ لِمَنْ عَمِلَهُ.

79. இறைநம்பிக்கை கொண்டதற்குப் பிறகு ஒருவர் பாவம் செய்தால் அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் (ஈமானில் குறைவும்) நிகழாது என்று நாம் கூறமாட்டோம்.

نَرْجُو لِلْمُحْسِنِينَ مِنَ الْمُؤْمِنِينَ أَنْ يَعْفُوا عَنْهُمْ وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ
بِرَحْمَتِهِ وَلَا نَأْمَنُ عَلَيْهِمْ وَلَا نَشَهُدُ لَهُمْ بِالْجَنَّةِ وَنَسْتَغْفِرُ لِمُسِيءِهِمْ

وَنَحْنُ عَلَيْهِمْ وَلَا نُقْنَطُهُمْ.

80. இறைநம்பிக்கையாளர்களில் நன்மை செய்பவர்களை தனது கருணையால் அல்லாஹ் மன்னித்து சொர்க்கத்தில் நுழைவிப்பான் என்று ஆதரவு வைக்கிறோம். மேலும், அவர்கள் மீது அச்சமற்று நாம் இருக்க மாட்டோம். அவர்களுக்கு நிச்சயம் சொர்க்கம் உண்டு என்று நாம் சாட்சி கூறுமாட்டோம். அவர்களில் குற்றம் இழைத்தவர்களுக்காக மன்னிப்புக் கேட்போம். அவர்கள் மீது நாம் பயப்படுகிறோம். அல்லாஹ் வின் கருணையைவிட்டு அவர்களை நாம் நிராசையடையச் செய்யமாட்டோம்.

وَالْأَمْنُ وَالْإِيَاسُ يَنْقُلَانِ عَنْ مِلَةِ الْإِسْلَامِ وَسَبِيلُ الْحَقِّ
يَنَهُمَا لِأَهْلِ الْقِبْلَةِ.

81. அச்சமற்று இருத்தல், நிராசையடைதல் இவ்விரண்டும் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேற்றிவிடும். கிப்லாவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு (-முஸ்லிம்களுக்கு) இவ்விரண்டுமிடையில் இருப்பதுதான் சத்தியப் பாதையாகும்.

பாடம் 18

காஃபிராகுதல்

وَلَا يَخْرُجُ الْعَبْدُ مِنَ الْإِيمَانِ إِلَّا بِجُحْودٍ مَا أَدْخَلَهُ فِيهِ.

82. ஒருவர் எதை ஏற்று இறைநம்பிக்கையாளாக மாறினாரோ அதை மறுப்பதன் மூலமே அவர் இறைநம்பிக்கையிலிருந்து வெளியேறுவார்.

وَالْإِيمَانُ هُوَ الْإِقْرَارُ بِاللِّسَانِ وَالْتَّصْدِيقُ بِالْجَنَانِ

83. ஈமான் (இறைநம்பிக்கை) என்பது நாவால் ஏற்றுக் கொள்ளுதல்; உள்ளத்தால் உண்மைப்படுத்துதல்; (செயல்களால் உறுதிப்படுத்துதல்) ஆகும்.

وَجَمِيعُ مَا صَحَّ عَنْ رَسُولِ اللَّهِ مِنَ الشَّرْعِ وَالْبَيَانِ كُلُّهُ حَقٌّ

84. அல்லாஹ் வின் தூதர் ﷺ அவர்கள் புறத்திலிருந்து சரியான ஆதாரத்துடன் நமக்குக் கிடைத்த மார்க்கமும் அதன் அனைத்து விளக்கமும் உண்மையே.

பாடங் 19

ஈமானின் படித்துரங்கள்

**وَالْإِيمَانُ وَاحِدٌ وَأَهْلُهُ فِي أَصْلِهِ سَوَاءٌ وَالشَّفَاقُ الْبَيْنَهُمْ بِالْحَشْيَةِ
وَالشَّقِّيْ وَمُخَالَفَةُ الْهَوَى وَمُلَازَمَةُ الْأُولَى.**

85. ஈமான்-இறைநம்பிக்கை என்பது ஒன்றே. இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் இறைநம்பிக்கையின் அடிப்படைகளில் சமமானவர்களே! அல்லாஹ் வை அஞ்சுதல், மார்க்கச் சட்டங்களைப் பேணுதல், மனுக்கைக்கு மாறுசெய்தல், நன்மைகளை அதிகமாகவும் தொடர்ந்தும் செய்தல் இவற்றின் மூலமாகவே அவர்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.

**وَالْمُؤْمِنُونَ كُلُّهُمْ أَوْلَيَاءُ الرَّحْمَنِ وَأَكْرَمُهُمْ عِنْدَ اللَّهِ أَطْوَعُهُمْ
وَاتَّبَعُهُمْ لِلْقُرْآنِ.**

86. இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் ரஹ்மானுடைய நேசர்களே. அவர்களில் அல்லாஹ் விடம் அதிகம் கண்ணியத்திற் குரியவர், அவர்களில் அல்லாஹ் விற்கு அதிகம் பணிந்து நடப்பவரும் குர் ஆன அதிகம் பின்பற்றுபவருமே ஆவார்.

وَالْإِيمَانُ هُوَ الْإِيمَانُ بِاللَّهِ وَمَا لَأَتَكَتِهِ وَرُسُلِهِ وَالْيَوْمُ الْآخِرِ
وَالْقَدَرُ خَيْرٌ وَشَرٌّ وَحُلُوهٌ وَمُرُوهٌ مِنَ اللَّهِ تَعَالَى.

87. இறைநம்பிக்கை (ஸமான்) என்பது அல்லாஹ் வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய புத்தகங்களையும், அவனுடைய தூதர்களையும், மறுமை நாளையும், விதியையும் நம்பிக்கை கொள்வதாகும். மேலும் அதிலுள்ள நன்மையும் தீமையும், இனிப்பும் கசப்பும் அல்லாஹ் வின் புறத்திலிருந்தே என்று நம்பிக்கை கொள்வதாகும்.

وَنَحْنُ مُؤْمِنُونَ بِذِلِّكَ كُلِّهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ
وَنُصَدِّقُهُمْ كُلَّهُمْ عَلَىٰ مَا جَاءُوا بِهِ.

88. நாம் இவை அனைத்தையும் நம்பிக்கை கொள்கிறோம். இறைவனுடைய தூதர்களில் எவரையும் பிரிக்க மாட்டோம். அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்ட மாட்டோம். ஒருவரை ஏற்று மற்றவரை மறுக்க மாட்டோம். அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் ஏற்று அவர்களை உண்மைப்படுத்துவோம்.

பாடம் 20

பாவிகளின் நிலை

وَأَهْلُ الْكَبَائِرِ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ ﷺ فِي التَّارِ لَا يَخْلُدُونَ إِذَا مَاتُوا وَهُمْ

**مُوَحِّدُونَ وَإِنْ لَمْ يَكُونُوا تَائِبِينَ بَعْدَ أَنْ لَقُوا اللَّهَ عَارِفِينَ مُؤْمِنِينَ
وَهُمْ فِي مَسِيقَتِهِ وَحُكْمِهِ إِنْ شَاءَ غَفَرَ لَهُمْ وَعَفَا عَنْهُمْ بِقَضْلِهِ**

89. முஹம்மது ﷺ அவர்களுடைய சமுதாயத்தில் பெரும்பாலும் செய்தவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக் கொண்டு, இணைவைக்காமல் மரணித்தால் நரகத்தில் நிரந்தரமாக தங்கமாட்டார்கள். அவர்கள் மன்னிப்புத் தேடாமல் இருப்பினும் சரியே. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாகவும் அவனை அறிந்தவர்களாகவும் மரணித்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இத்தகையவர்களை அல்லாஹ் தன்னுடைய நாட்டத்திற்கும் ஞானத்திற்கும் ஏற்ப நடத்துவான். அவன் நாடினால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி பாவங்களை அகற்றிவிடுவான்.

كَمَا ذَكَرَ عَزَّ وَجَلَّ فِي كِتَابِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ

அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். அதைத் தவிர மற்றவற்றை அவன் நாடியவருக்கு மன்னித்து விடுவான். (அல்குர் ஆன் 4 : 48)

وَإِنْ شَاءَ عَذَّبَهُمْ فِي النَّارِ بِعَذْلِهِ ثُمَّ يُخْرِجُهُمْ مِنْهَا بِرَحْمَتِهِ وَشَفَاعَةِ

الشَّافِعِينَ مِنْ أَهْلِ طَاعَتِهِ ثُمَّ يَبْعَثُهُمْ إِلَى جَنَّتِهِ

அவன் நாடினால் அவனுடைய நீதியின் அடிப்படையில் அவர்களை நரகத்தில் வேதனை செய்வான். பிறகு தன்னுடைய கருணையாலும் தன் நேசர்களின் பரிந்துரையாலும் அவர்களை அதிலிருந்து வெளியேற்றி, சொர்க்கத்திற்கு அனுப்புவான்.

وَذَلِكَ بِأَنَّ اللَّهَ تَعَالَى تَوَلَّ أَهْلَ مَعْرِفَتِهِ وَلَمْ يَجْعَلْهُمْ فِي الدَّارِينَ

كَأَهْلِ نُكْرَتِهِ الَّذِينَ حَابُوا مِنْ هِدَايَتِهِ وَلَمْ يَنَالُوا مِنْ وِلَايَتِهِ.

90. அல்லாஹ் தன்னுடைய ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களை தன்னை அறியாதவர்களைப் போன்று ஈருலகிலும் ஆக்கிவிட மாட்டான். அவர்கள் அல்லாஹ்வின் நேர்வழி கிடைக்காமல் நஷ்டமடைந்தார்கள். அல்லாஹ்வின் நேசத்தையும் அவர்கள் பெறவில்லை.

اللَّهُمَّ يَا وَلِيَ الْإِسْلَامِ وَأَهْلِهِ شَبَّنَا عَلَى الْإِسْلَامِ حَتَّى نَقَاكَ بِهِ

91. அல்லாஹ்வே! இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் பாதுகாவலனே! நாங்கள் உன்னை இஸ்லாமுடன் சந்திக்கும் வரை அதன் மீது எங்களை உறுதிப்படுத்துவாயாக!

பாடம் 21

ஹ்ருமையாக இருப்பது

وَنَرَى الصَّلَاةَ خَلْفَ كُلِّ بَرٍ وَفَاجِرٍ مِنْ أَهْلِ الْقِبْلَةِ وَعَلَى مَنْ مَاتَ مِنْهُمْ.

92. கிப்லாவை ஏற்றுக் கொண்ட நல்லோர் - தீயோர் எவர் தொழுகையை நடத்தினாலும் அவர்களுக்குப் பின் தொழுவேண்டும்; அவர்களில் எவர் மரணித்து விட்டாலும் அவருக்குத் தொழுகை நடத்த வேண்டும் என்று நாம் கருதுகிறோம்.

**وَلَا نُنَزِّلُ أَحَدًا مِنْهُمْ جَنَّةً وَلَا نَشَهِدُ عَلَيْهِمْ بِكُفْرٍ وَلَا يُشْرِكُ
وَلَا يِنْفَاقِ مَا لَمْ يَظْهَرْ مِنْهُمْ شَيْءٌ مِنْ ذُلِّكَ وَنَذِرُ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ تَعَالَى.**

93. அவர்களில் எவரையும் சொர்க்கத்திற்குரியவர் அல்லது நரகத்திற்குரியவர் என்று கூற மாட்டோம். அவர்களிடம்

இறைநிராகரிப்பு, இணைவைத்தல், நயவஞ்சகம் போன்றவை வெளிப்படாமல் இருக்கும்போது அக்குற்றங்களை அவர்கள் மீது சுமத்த மாட்டோம். அவர்களின் இரகசியங்களை அல்லாஹ் விடமே ஒப்படைத்து விடுவோம்.

وَلَا نَرِي السَّيْفَ عَلَى أَحَدٍ مِنْ أُمَّةِ مُحَمَّدٍ إِلَّا مَنْ وَجَبَ عَلَيْهِ السَّيْفُ.

94. முஹம்மது ﷺ அவர்களுடைய சமுதாயத்தில் யாருக்கும் எதிராக வாள் ஏந்துவது ஆகுமானது என நாங்கள் கருதமாட்டோம். ஆனால் மார்க்க முறைப்படி அது விதியாகிவிட்டவரைத் தவிர.

**وَلَا نَرِي الْخُرُوجَ عَلَى أَئِمَّتِنَا وَوُلَّةً أُمُورِنَا وَإِنْ جَارُوا وَلَا نَدْعُو عَلَيْهِمْ
وَلَا نَنْزَعُ يَدًا مِنْ طَاعَتِهِمْ وَنَرِي طَاعَتَهُمْ مِنْ طَاعَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ
فَرِيْضَةً مَا لَمْ يَأْمُرُوا بِمَعْصِيَةٍ وَنَدْعُوا لَهُمْ بِالصَّلَاحِ وَالْمُعَافَاهِ.**

95. நம்முடைய ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அந்தி இழைத்தாலும் அவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்வது ஆகுமானது என நாம் கருதமாட்டோம். அவர்களுக்கு எதிராக பிரார்த்திக்க மாட்டோம். அவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதைவிட்டு விலகமாட்டோம். அவர்கள் இறைவனுக்கு மாறுசெய்யும்படி கட்டளையிடாத வரை அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அல்லாஹ் விற்கு கீழ்ப்படிய வேண்டிய கடமையாக நாம் கருதுகிறோம். அவர்களுக்காக (-நமது மன்னர்களுக்காக) ஸலாஹூயும், முஆஃபாத்தையும் வேண்டி நாம் பிரார்த்திப்போம்.

ஸலாஹ் -சீர்திருத்தம், நல்லத் தன்மைகள்.

முஆஃபாத் -உடல், பொருள், மார்க்கம் பாதுகாப்பாக இருப்பது, குழப்பங்களை விட்டுப் பாதுகாப்புப் பெறுவது.

அஹ்வுஸ் ஸான்னாவின் நிலைப்பாடு

وَنَتَّبِعُ السُّنَّةَ وَالْجَمَاعَةَ وَنَجْتَنِبُ الشُّذُوذَ وَالْخِلَافَ وَالْفُرْقَةَ.

96. சன்னா என்னும் நபிவழியையும் அதைச் சார்ந்த கூட்டத்தினரையும் நாம் பின்பற்றுவோம். தனித்துச் செல்லுதல், முரண்படுதல், பிளவுபடுதல் ஆகியவற்றைவிட்டு விலகிக் கொள்வோம்.

وَنُحِبُّ أَهْلَ الْعَدْلِ وَالْأَمَانَةِ وَنَبْغُضُ أَهْلَ الْجُورِ وَالْخِيَانَةِ.

97. நீதி மற்றும் நேர்மையுடையோரை நேசிப்போம். அநீதி மற்றும் மோசடி செய்வோரை வெறுப்போம்.

وَنَقُولُ اللَّهُ أَعْلَمُ فِيمَا اشْتَبَاهَ عَلَيْنَا عِلْمُهُ.

98. நம்முடைய அறிவால் புரிந்துகொள்ள முடியாத செய்திகள் குறித்து, “அல்லாஹ் மிக அறிந்தவன்” என்று கூறுவோம்.

وَنَرَى الْمَسْحَ عَلَى الْخُفَّينِ فِي السَّفَرِ وَالْحَضْرِ كَمَا جَاءَ فِي الْأَثَرِ.

99. நபிமொழிகளில் வந்திருப்பது போன்று (ஓரு செய்ப்பவர்) உள்ளுரிலும் வெளியூரிலும் காலுறைக்கு ‘மஸ்ஹு’ செய்வதை (-ஏரக் கையினால் தடவுவதை) ஆகுமானதாகக் கருதுகிறோம்.

**وَالْحَجُّ وَالْجِهَادُ مَا صِيَانٍ مَعَ أُولَئِكَ الْأَمْرِ مِنَ الْمُسْلِمِينَ بَرَّهُمْ وَفَاجِرِهِمْ
إِلَى قِيَامِ السَّاعَةِ لَا يُبْطِلُهُمَا شَيْءٌ وَلَا يَنْفَضُّهُمَا.**

100. முஸ்லிம் தலைவர்கள் அவர்கள் நல்லோராக அல்லது தீயோராக இருப்பினும் சரியே. அவர்கள் தலைமையில் ஹஜ்ஜாக்குச் செல்வது

மற்றும் ஜிலூது செய்வது இறுதிநாள் வரை தொடர வேண்டும். அவ்விரண்டையும் எதுவும் அகற்றிவிட முடியாது; நீக்கிவிட முடியாது.

பாடம் 23

மறைவை நம்புவது

وَنُؤْمِنُ بِالْكَرَامِ الْكَاتِبِينَ فَإِنَّ اللَّهَ قَدْ جَعَلَهُمْ عَلَيْنَا حَافِظِينَ.

101. செயல்களைப் பதிவு செய்கின்ற கண்ணியத்திற்குரிய வானவர்களை நம்பிக்கை கொள்கிறோம். அல்லாஹ், நம்மைக் கண்காணிப்பவர்களாக அவர்களை ஆக்கியிருக்கின்றான்.

وَنُؤْمِنُ بِمَلِكِ الْمَوْتِ الْمُوَكَّلِ بِقَبْضِ أَرْوَاحِ الْعَالَمِينَ.

102. அகிலத்தார்களின் உயிர்களைக் கைப்பற்றுவதற்குப் பொறுப்புக் கொடுக்கப்பட்ட மலக்குல் மவ்த்தை நம்பிக்கை கொள்கிறோம்.

وَبَعْدَ أَلْقَبْرِ لِمَنْ كَانَ لَهُ أَهْلًا وَسُوَالٍ مُنْكَرٍ وَنَكِيرٍ فِي قَبْرِهِ عَنْ رَبِّهِ
وَدِينِهِ وَنَبِيِّهِ عَلَىٰ مَا جَاءَتْ بِهِ الْأَحَبَارُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ
وَعَنِ الصَّحَابَةِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ

103. மண்ணறையில் வேதனைக்குரியவர்களுக்கு வேதனையுண்டு. முன்கர், நகீர் ஆகிய இருவர் மண்ணறையில் இறைவன், மார்க்கம் மற்றும் தூதர் குறித்து விசாரிப்பார் என்று நம்பிக்கை கொள்கிறோம். இது குறித்து நபிமொழிகளும் நபித்தோழர்களின் கூற்றுகளும் ஏராளம் வந்துள்ளன.

وَالْقَبْرُ رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ أَوْ حُفْرَةٌ مِنْ حُفَرِ النَّيْرَانِ.

104. மண்ணறை (கட்டு) சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாக இருக்கும்; அல்லது நரக நெருப்புக் குழிகளில் ஒரு குழியாக இருக்கும்.
-

பாடம் 24

மறுமை வாழ்க்கை

**وَنُؤْمِنُ بِالْبَعْثِ وَجَزَاءِ الْأَعْمَالِ يَوْمَ الْقِيَامَةِ، وَالْعَرْضِ وَالْحِسَابِ
وَقِرَاءَةِ الْكِتَابِ وَالثَّوَابِ وَالْعِقَابِ وَالصَّرَاطِ وَالْمِيزَانِ.**

105. மறுமையில் எழுப்பப்படுதல், செயல்களுக்கு கூலி வழங்குதல், (அமல்கள்) சமர்ப்பிக்கப்படுதல், விசாரிக்கப்படுதல், (செயல்கள் எழுதப்பட்ட) பதிவேட்டைப் படித்தல், நற்கூலி கொடுக்கப்படுதல், தண்டனை கொடுக்கப்படுதல், ஸிராத் -பாலம், மீஸான் -தராசு இவை அனைத்தையும் நம்பிக்கை கொண்டோம்.

وَالْجَنَّةُ وَالنَّارُ مَخْلُوقَاتٍ لَا تَفْنَيَانٍ أَبَدًا وَلَا تَبْيَانٍ

106. சொர்க்கம், நரகம் இரண்டும் படைக்கப்பட்டுள்ளன. அவை ஒருபோதும் அழியாது, முடிந்து போகாது.

**إِنَّ اللَّهَ تَعَالَى خَلَقَ الْجَنَّةَ وَالنَّارَ قَبْلَ الْخَلْقِ وَخَلَقَ لَهُمَا
أَهْلًا فَمَنْ شَاءَ مِنْهُمْ إِلَى الْجَنَّةِ فَضْلًا مِنْهُ. وَمَنْ شَاءَ مِنْهُمْ
إِلَى النَّارِ عَذَّلًا مِنْهُ**

107. படைப்பினங்களைப் படைப்பதற்கு முன்பாகவே அல்லாஹ்

சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்து விட்டான். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் உரியவர்களையும் அவன் படைத்திருக்கின்றான். அவர்களில் தான் நாடியவர்களை தனது அருளினால் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான். அவர்களில் தான் நாடியவர்களை தனது நீதியின் அடிப்படையில் நரகத்தில் நுழையச் செய்கிறான்.

وَكُلٌّ يَعْمَلُ لِمَا قَدْ فُرِغَ لَهُ وَصَائِرٌ إِلَى مَا خُلِقَ لَهُ.

108. ஒவ்வொருவரும் தமக்கு இறைவன் எழுதி முடித்ததை நோக்கியே செயல்படுகிறார்; தாம் படைக்கப்பட்ட இலக்கை நோக்கியே சென்று கொண்டிருக்கிறார்.

பாடம் 25

மனிதனும் விதியும்

وَالْخَيْرُ وَالشَّرُّ مُقَدَّرَانِ عَلَى الْعِبَادِ.

109. நன்மையும் தீமையும் அடியார்கள் மீது விதிக்கப்பட்டு விட்டன.

وَالْإِسْتِطَاعَةُ الَّتِي يَحِبُّ بِهَا الْفِعْلُ مِنْ نَحْوِ التَّوْفِيقِ الَّذِي لَا يَجْوُزُ
أَنْ يُوصَفَ الْمَخْلُوقُ بِهِ فَهِيَ مَعَ الْفِعْلِ وَأَمَّا الْإِسْتِطَاعَةُ مِنْ جِهَةِ الصِّحَّةِ
وَالْوُسْعِ وَالثَّمَكْنِ وَسَلَامَةِ الْآلاتِ فَهِيَ قَبْلَ الْفِعْلِ وَبِهَا يَتَعَلَّقُ الْخِطَابُ
وَهُوَ كَمَا قَالَ تَعَالَى ﴿لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا﴾ [البقرة: ٢٨٦].

110. ஒரு செயலைச் செய்வதற்குரிய ஆற்றல் அச்செயலுடன் இருக்கிறது. நற்செயலைச் செய்வதற்கு இறைவன் வழங்குகின்ற நல்லருள் இவ்வகையைச் சேர்ந்ததே. உடல் சுகம், வசதி,

அச்செயலைச் செய்வதற்குரிய ஆற்றல் பெற்றிருத்தல், அதற்குரிய காரணங்கள் இலகுவாகுவது - இவை அனைத்தும் அச்செயலுக்கு முன்பாக இருக்கும். இவற்றை வைத்துத்தான் அல்லாஹ்வின் கட்டளை ஓருவர் மீது கடமையாகிறது.

அல்லாஹ் கூறுகின்றான்:

எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் கட்டளையிடுவதில்லை. (அல்குர் ஆன் 2 : 286)

وَأَفْعَالُ الْعِبَادِ خَلْقُ اللَّهِ وَكَسْبٌ مِّنَ الْعِبَادِ.

111. அடியார்களின் செயல்கள் அல்லாஹ்வின் படைப்பாகவும் அடியார்களின் உழைப்பாகவும் இருக்கிறது.

وَلَمْ يُكَلِّفْهُمُ اللَّهُ تَعَالَى إِلَّا مَا يُطِيقُونَ وَلَا يُطِيقُونَ إِلَّا مَا كَفَّهُمْ وَهُوَ
تَفْسِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ. نَقُولُ لَا حِيلَةَ لِأَحَدٍ وَلَا حَرَكَةَ لِأَحَدٍ
وَلَا تَحُولَ لِأَحَدٍ عَنْ مَعْصِيَةِ اللَّهِ إِلَّا بِمَعْوِنَةِ اللَّهِ وَلَا قُوَّةَ لِأَحَدٍ عَلَى إِقَامَةِ
طَاعَةِ اللَّهِ وَالثَّبَاتِ عَلَيْهَا إِلَّا بِتَوْفِيقِ اللَّهِ.

112. அடியார்களின் சக்திக்கு உட்பட்டவற்றைத்தான் அல்லாஹ் அவர்களுக்குச் சட்டமாக்கியிருக்கின்றான். அல்லாஹ் அவர்களுக்குச் சட்டமாக்கியதைத் தவிர வேறு எதனையும் செய்வதற்கு அடியார்கள் சக்தி பெற்மாட்டார்கள். “லா ஹவ்வல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” “பாவத்திலிருந்து தப்பிக்க முடியாது; நன்மை செய்ய சக்தி பெற முடியாது. அல்லாஹ்வைக் கொண்டே தவிர.” இதற்குரிய பொருள், அல்லாஹ்வுடைய உதவியின்றி அல்லாஹ்விற்கு மாறுசெய்வதைவிட்டு எவரும் தப்பிக்க முடியாது. அல்லாஹ்வின் அருளின்றி எவராலும் நன்மை செய்யவோ அதில் நிலைத்திருக்கவோ முடியாது.

وَكُلُّ شَيْءٍ يَجْرِي بِمَشِيرَةِ اللَّهِ تَعَالَى وَعِلْمِهِ وَقَضَائِهِ وَقَدْرِهِ.

113. அனைத்தும் அல்லாஹின் நாட்டப்படியும் அவனுடைய அறிவு அவனுடைய விதிப்படியும்தான் நடக்கிறது.

غَلَبَتْ مَشِيرَةُ الْمَشِيرَاتِ كُلَّهَا وَغَلَبَ قَصَادُهُ الْحِيلَ كُلَّهَا

114. அவனுடைய நாட்டம், படைப்பினங்களின் நாட்டங்கள் அனைத்தையும் மிகைத்து இருக்கிறது. அவனுடைய தீர்ப்பு, அவர்களின் தந்திரங்கள் அனைத்தையும் மிகைத்து விட்டது.

يَفْعَلُ مَا يَشَاءُ وَهُوَ غَيْرُ ظَالِمٍ أَبَدًا

115. அவன் நாடியதைச் செய்கிறான்; அவன் ஒருபோதும் அநியாயம் செய்பவன் அல்லன்;

**تَقَدَّسَ عَنْ كُلِّ سُوءٍ وَحَيْنٍ وَتَنَزَّهَ عَنْ كُلِّ عَيْبٍ وَشَيْءٍ
لَا يُسَأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسَأَلُونَ》 [الأنبياء: ٢٣]**

116. அவன் கேள்வி கேட்கப்பட மாட்டான்; தீயவை மற்றும் ஆழிவை விட்டு அவன் தூய்மையானவன். அனைத்து அசுத்தங்களையும் குறைகளையும் விட்டு அவன் பரிசுத்தமானவன்.

அல்லாஹ் கூறுகின்றான்:

- அவன் செய்வதைப் பற்றி அவனிடம் கேட்க முடியாது. அவர்கள்தாம் கேட்கப்படுவார்கள்.
(அல்குர் ஆன் 21 : 23)

وَفِي دُعَاءِ الْأَحْيَاءِ وَصَدَقَاتِهِمْ مَنْفَعَةٌ لِلْأَمْوَاتِ.

117. உயிருள்ளவர்கள் கேட்கின்ற பிரார்த்தனைகளிலும், அவர்கள் வழங்குகின்ற தர்மங்களிலும் இறந்தவர்களுக்குப் பலன் உண்டு.

وَاللَّهُ تَعَالَى يَسْتَجِيبُ الدَّعَوَاتِ وَيَقْضِي الْحَاجَاتِ.

118. அல்லாஹ் பிரார்த்தனைகளை ஆங்கீகரிக்கின்றான்; தேவைகளை நிறைவேற்றுகின்றான்.

وَيَمْلِكُ كُلَّ شَيْءٍ وَلَا يَمْلِكُهُ شَيْءٌ

119. அனைத்துப்பொருளுக்கும் அவனே உரிமை கொண்டாடுகின்றான். அவனை எதுவும் உரிமை கொண்டாட முடியாது. (அவன் உரிமையாளன் - படைப்பினங்கள் அவனுடைய உரிமை.)

وَلَا غَنِيٌ عَنِ اللَّهِ تَعَالَى طَرْفَةً عَيْنٍ وَمَنِ اسْتَغْنَى عَنِ اللَّهِ طَرْفَةً عَيْنٍ
فَقَدْ كَفَرَ وَصَارَ مِنْ أَهْلِ الْحَيْنِ.

120. கண்சிமிட்டும் நேரங்கூட அல்லாஹு தஆலாவை விட்டு நாம் தேவையற்று இருக்க முடியாது. அவனை விட்டு, கண்சிமிட்டும் நேரங்கூட எவன் தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகின்றானோ அவன் இறைவனை நிராகரித்து விட்டான்; அழிந்து நாசமாகுவோரில் சேர்ந்து விட்டான்.

பாடம் 26

அல்லாஹ்வின் தன்மைகளும்
செயல்களும் ஒப்பற்றவை
وَاللَّهُ يَغْضُبُ وَيَرْضِي لَا كَأَحِيدُ مِنَ الْوَرَى.

121. அல்லாஹ் கோபப்படுகின்றான்; மகிழ்ச்சியடைகிறான்; இத்தன்மைகளில் அவன் மனிதர்களில் எவனுக்கும் ஒப்பானவன் இல்லை.

நபித்தோழர்கள்

وَنَحْبُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ وَلَا نُفْرِطُ فِي حُبِّ أَحَدٍ مِنْهُمْ وَلَا نَتَبَرَّأُ
مِنْ أَحَدٍ مِنْهُمْ وَنُبْغِضُ مَنْ يُبْغِضُهُمْ وَبِعَيْرِ الْخَيْرِ يَذْكُرُهُمْ وَلَا نَذْكُرُهُمْ
إِلَّا بِخَيْرٍ وَحُبُّهُمْ دِينٌ وَإِيمَانٌ وَإِحْسَانٌ وَبُغْضُهُمْ كُفْرٌ وَنِفَاقٌ وَطُغْيَانٌ.

122. இறைத்துதாதின் தோழர்களை நாம் நேசிப்போம். அவர்களில் எவரை நேசிப்பதிலும் அளவு கடக்க மாட்டோம். அவர்களில் எவரை விட்டும் நீங்கிக் கொள்ளவும் மாட்டோம். அவர்களைக் கோபிப்பவரையும், வெறுப்பவரையும் நன்மையன்றி அவர்களைப் பற்றி பேசுவோரையும் நாமும் கோபிப்போம்; மேலும் வெறுப்போம். நபித்தோழர்களைப் பற்றி நன்மை மற்றும் உயர்வுகளுடனேயே தவிர நாம் பேச மாட்டோம். அவர்களை நேசிப்பது மார்க்கமாகும்; இறைநம்பிக்கையாகும்; மனத்தூய்மையும் ஒழுக்கமுமாகும். அவர்களை வெறுப்பது ‘குஃபர்’ (இறைநிராகரிப்பு), ‘நிஃபாக்’ (நயவஞ்சகத்தனம்), ‘துக்யான்’ (எல்லை மீறுதல்) ஆகும்.

கிலாஃபது

وَنُثِيتُ الْخِلَافَةَ بَعْدَ رَسُولِ اللَّهِ أَوْلًا لِأَيِّ بَكْرٍ الصِّدِيقِ تَفْضِيلًا
لَهُ وَتَقْدِيمًا عَلَى جَمِيعِ الْأُمَّةِ ثُمَّ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ ثُمَّ لِعُثْمَانَ ثُمَّ
لِعَلَيِّ بْنِ أَبِي طَالِبٍ وَهُمُ الْخُلَفَاءُ الرَّاشِدُونَ وَالْأُئْمَاءُ الْمُهَتَّدُونَ.

123. அல்லாஹ் வின் தூதருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்குத் தகுதியானவர் அழுபக்ர் அஸ்லித்தீக் ﷺ ஆவார். இவரைச் சமுதாய மக்கள் அனைவரையும் விட மேன்மைப்படுத்துகின்றோம். பிறகு ஆட்சிப் பொறுப்புக்குத் தகுதியானவர் உமர் ﷺ. பிறகு, உஸ்மான் ﷺ, பிறகு, அலீ ﷺ, இவர்கள் நேர்வழி பெற்ற ஆட்சியாளர்கள்; நேர்வழி பெற்ற முன்னோடிகள்.

பாடம் 29

பத்து தோழர்கள்

وَإِنَّ الْعُشَرَةَ الَّذِينَ سَمَّا هُمْ رَسُولُ اللَّهِ ﷺ وَيُشَرِّهُمْ بِالْجَنَّةِ نَشَدُ لَهُمْ
بِالْجَنَّةِ عَلَى مَا شَهَدَ لَهُمْ رَسُولُ اللَّهِ ﷺ وَقَوْلُهُ الْحَقُّ وَهُمْ أَبُو بَكْرٍ وَعُمَرُ
وَعُثْمَانُ وَعَائِيٌّ وَطَلْحَةُ وَالزُّبَيرُ وَسَعْدٌ وَسَعِيدٌ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ
وَأَبُو عَبِيْدَةَ بْنُ الْجَرَاجَ وَهُوَ أَمِينُ هَذِهِ الْأُمَّةِ ﷺ أَجْمَعِينَ.

124. அல்லாஹ் வின் தூதர் ﷺ அவர்கள், பெயரைக் குறிப்பிட்டு, 'சொர்க்க வாசிகள்' என்று நற்செய்தி கூறிய பத்துத் தோழர்களுக்கு சொர்க்கம் உண்டு என நாமும் சாட்சி கூறுகிறோம். அல்லாஹ் வுடைய தூதரின் கூற்று சத்தியமானதே! அவர்கள், அழுபக்ர், உமர், உஸ்மான், அலீ, தல்லஹா, ஸாபூர், சங்து, சயீத், அப்தூர் ரஹ்மான் இப்னு அவ்வாப், அடு உபைதா இப்னுல் ஜராஹ் ﷺ ஆவர்கள். இவர், இந்தச் சமுதாயத்தின் 'அமீன்' நம்பிக்கைக்குரியவர் ஆவார். அல்லாஹ் இவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!

நபித்தோழர்கள் மற்றும் நல்லோர் விஷயத்தில் நமது நிலைப்பாடு

وَمَنْ أَحْسَنَ الْقَوْلَ فِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ وَأَرْوَاحِهِ الطَّاهِرَاتِ
مِنْ كُلِّ دَنَسٍ وَدُرْرَيَّاتِهِ الْمُقَدَّسِينَ مِنْ كُلِّ رِجْسٍ فَقَدْ بَرِئَ مِنَ النِّفَاقِ.

125. அல்லாஹ்வின் தூதருடைய தோழர்கள் விஷயத்திலும், அழுக்குகளை விட்டுத் தூய்மையான அவர்களுடைய மனவிமார்கள் விஷயத்திலும், அசத்தங்களை விட்டுத் தூய்மையான அவர்களுடைய சந்ததிகள் விஷயத்திலும் யார் அழகிய பேச்சுகளைப் பேசுகிறாரோ அவர் நயவஞ்சகத்தனத்தை விட்டு நீங்கி விட்டார்.

وَعُلَمَاءُ السَّلَفِ مِنَ السَّابِقِينَ وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ أَهْلُ الْخَيْرِ
وَالْأَثَرِ وَأَهْلُ الْفِقْهِ وَالنَّظَرِ لَا يُذَكِّرُونَ إِلَّا بِالْجَمِيلِ وَمَنْ ذَكَرَهُمْ
بِسُوءٍ فَهُوَ عَلَى غَيْرِ السَّبِيلِ.

126. முன்னோர்களின் சிறப்பிற்குரிய அறிஞர்கள், அவர்களைப் பின்பற்றிய, அவர்களின் செய்திகளை அறிவிக்கின்ற சான்றோர்கள், மார்க்கச் சட்ட அறிஞர்கள் இவர்கள் அனைவரையும் அழகிய முறையில்தான் நினைவு கூறப்பட வேண்டும். அவர்களைத் தீயமுறையில் யார் பேசுகிறாரோ அவர் வழிதவறியவர்.

وَلَا نُفَضِّلُ أَحَدًا مِنَ الْأَوْلَيَاءِ عَلَى أَحَدٍ مِنَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ وَنَقُولُ

نَبِيٌّ وَاحِدٌ أَفْصَلُ مِنْ جَمِيعِ الْأُولَيَاٰ.

127. இறைத்துதாதர்களில் எவரையும்விட இறைநேசர்களில் எவரையும் மேன்மைப்படுத்த மாட்டோம். மேலும், ஓர் இறைத்துதாதர் எல்லா இறைநேசர்களை விடவும் மேன்மை மிக்கவர் என்று கூறுவோம். இறைநேசர்களின் சிறப்புகள் பற்றி வந்த செய்திகளையும் அவர்களுடைய அறிவிப்புகளிலிருந்து நம்பத்தகுந்தவர்கள் அறிவித்த சரியான செய்திகளையும் நம்பிக்கை கொள்கிறோம்.

وَنُؤْمِنُ بِمَا جَاءَ مِنْ كَرَامَاتِهِمْ وَصَحَّ عَنِ الْتَّقَاتِ مِنْ رِوَايَاتِهِمْ.

128. அவர்களின் கராமத்துகள் குறித்து நம்பத்தகுந்த அறிவிப்பாளர்கள் மூலம் கிடைத்திருக்கும் செய்திகளையும் நம்பிக்கை கொள்கிறோம்.

பாடம் 31

மறுமையின் அடையாளங்கள்

وَنُؤْمِنُ بِاَشْرَاطِ السَّاعَةِ مِنْ خُرُوجِ الدَّجَالِ وَنُزُولِ عِيسَى بْنِ مَرْيَمَ عَلَيْهِ
السَّلَامُ مِنَ السَّمَاءِ وَنُؤْمِنُ بِطُلُوعِ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجِ دَآبَةِ
الْأَرْضِ مِنْ مَوْضِعِهَا.

129. மறுமையின் அடையாளங்கள்: தல்ஜாவின் வருடை, ஈசா இப்பு மர்யம் ﷺ வானத்திலிருந்து இறங்குதல், சூரியன் மேற்கிலிருந்து உதித்தல், பூமியின் மிருகம் அதனுடைய இடத்திலிருந்து வெளிப்படுதல் ஆகியவற்றை நம்பிக்கை கொள்கிறோம்.

மார்க்கத்திற்கு முரண்பட்டவர்கள் விஷயத்தில் நமது நிலைப்பாடு

وَلَا نُصِّدُقُ كَاهِنًا وَلَا عَرَافًا

130. சோதிடக்காரன், குறிபார்ப்பவன், மைப் போட்டுப் பார்ப்பவனை நம்ப மாட்டோம்.

وَلَا مَنْ يَدَعِي شَيْئًا يُخَالِفُ الْكِتَابَ وَالسُّنَّةَ وَإِجْمَاعَ الْأُمَّةِ.

131. இன்னும் குர் ஆன், சுன்னா மற்றும் சமுதாயத்தின் ஒருமித்த முடிவுக்கு மாற்றமான கருத்தை வாதிடுபவனை நம்பமாட்டோம்.

முடிவுரை

وَنَرِي الْجَمَاعَةَ حَقًّا وَصَوَابًا وَالْفُرْقَةَ رَيْغًا وَعَذَابًا.

132. 'ஜமாஆ' - சேர்ந்திருப்பதை சத்தியமானது, சரியானது என்றும் பிரிவதை வழிகேடாகவும், வேதனையாகவும் கருதுகிறோம்.

وَدِينُ اللَّهِ فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَاحِدٌ وَهُوَ دِينُ الْإِسْلَامِ قَالَ اللَّهُ تَعَالَى إِنَّ الَّذِينَ عَنْ دِينِ اللَّهِ الْإِسْلَامِ [آل عمران: ۱۹] وَقَالَ تَعَالَى وَرَضِيَتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا [المائدة: ۳].

133. அல்லாஹ்-வடைய மார்க்கம் பூமியிலும், வானத்திலும் ஒன்றுதான். அதுதான் இஸ்லாமிய மார்க்கம்.

அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம்தான். (அல்குர் ஆன் 3 : 19)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்கு இஸ்லாமை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன். (அல்குர் ஆன் 5 : 3)

**وَهُوَ بَيْنَ الْعُلُوِّ وَالْتَّقْصِيرِ وَبَيْنَ التَّشْبِيهِ وَالتَّعْطِيلِ وَبَيْنَ الْجَبْرِ وَالْقَدَرِ
وَبَيْنَ الْأَمْنِ وَالْإِيَاسِ.**

134. மார்க்கத்தில் அளவு கடத்தல் அல்லது அளவைக் குறைத்தல், அல்லாஹ்-வைப் படைப்பினங்களுடன் ஒப்பிடுதல் அல்லது அவனுடைய தன்மைகளை மறுத்தல், விதியின் கீழ் நம்மை முற்றிலும் நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக நம்புதல் அல்லது விதியை மறுத்தல், அல்லாஹ்-வின் தன்டனையிலிருந்து அச்சமற்று இருத்தல் அல்லது அல்லாஹ்-வின் கருணையை விட்டு நிராசையடைதல் இத்தகைய கொள்கைகளுக்கு இடையில் இஸ்லாம் நடுநிலை வகிக்கிறது.

**فَهَذَا دِينُنَا وَاعْتِقَادُنَا ظَاهِرًا وَبَاطِنًا. وَهُنُّ بُرَاءٌ إِلَى اللَّهِ مِنْ كُلِّ
مَنْ خَالَفَ الَّذِي ذَكَرْنَاهُ وَبَيَّنَاهُ.**

இது நம்முடைய மார்க்கம். உள்ளும் புறமும் இதுவே நம்முடைய கொள்கை. நாம் கூறியதற்கும் விவரித்ததற்கும் முரண்பட்ட அனைத்தையும் விட்டு விலகி அல்லாஹ்-வின் பக்கம் செல்கின்றோம்.

**وَنَسَأَلُ اللَّهَ تَعَالَى أَنْ يُئْتِنَا عَلَى الْإِيمَانِ وَيَحْتِمَ لَنَا بِهِ وَيَعِصِّمَنَا مِنْ
الْأَهْوَاءِ الْمُخْتَلِفَةِ وَالآرَاءِ الْمُتَفَرِّقةِ وَالْمَذَاهِبِ الرَّدِيَّةِ مِثْلَ الْمُشْبِهَةِ
وَالْمُعْتَزِلَةِ وَالْجَهَمِيَّةِ وَالْجَبْرِيَّةِ وَالْقَدَرِيَّةِ وَغَيْرِهِمْ مِنَ الَّذِينَ خَالَفُوا**

السُّنَّةُ وَالْجَمَاعَةُ وَحَالَفُوا الصَّلَالَةَ وَنَحْنُ مِنْهُمْ بُرَاءٌ وَهُمْ عِنْدَنَا ضَلَالٌ
 وَأَرْدِيَاءُ. وَبِاللَّهِ الْعِصْمَةُ وَالْتَّوْفِيقُ.

நம்மை ஈமானின் மீது அல்லாஹ் உறுதிப்படுத்த வேண்டும். அதைக் கொண்டே நமக்கு முடிவை எழுதவேண்டும். மாறுபட்ட மன இச்சைகளை விட்டும், பலதரப்பட்ட சிந்தனைகளை விட்டும் தீய வழிகளை விட்டும் உதாரணமாக முஷப்பிஹா, முஃதலிலா, ஜஹ்மிய்யா, ஜப்ரிய்யா, கதரிய்யா மேலும் சுன்னா மற்றும் ஜமாஆவிற்கு முரண்பட்டு வழிகேட்டில் சென்றுவிட்ட ஏனைய பிரிவினர் இத்தகையோரை விட்டு அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்கிறோம். இத்தகையோரை விட்டு நாம் விலகியவர்கள். இவர்கள் நம் பார்வையில் வழிகெட்டவர்கள்; தீயவர்கள். அல்லாஹ்வைக் கொண்டே பாதுகாப்பும் நல்லருளும் இருக்கின்றன.
